



சிறந்திருக்கு மாண்மாவுஞ் செகமெல்லா நிறைந்திருந்து  
யறைந்தெனக்குத் தோண்றுத வகையேது சீக்குஞ்ஜுசியு

சத்துர்சித் தாங்தந் தாழுன்று மத்துடனே.

யொத்துற்று நாம வருவஞ் சகமாகி.

இநுக்கையினிற் ரேற்று தினவழுன்றும் பிரமமென்  
மரிக்கெல்லாரும் பின்னிரண்டு மறிசுகமென் அரைத்தவே

அறிந் ஜுகொண்ஞானத்தாலே யான்மாளவ பென்றுரைத்  
சிறகதொவிரு மாண்மாவுஞ் திருசியயா மோவெனலே. (ஏ)

முந்தியஞா எத்தாலே முதிருமஞ்ஞா ஜாந்துறக்கிற  
சிலாதுயலான் மாச்சுயமாய்த திகழுமென்று சொன்னவுடே

இனியமுத்திர் சுகமிருப்ப தெப்படியென் ரேவினவு  
வனுபுவத்தி லறினிடயா ஸந்தம்போ லென்றவரோ. (கடு)

மனலயம்வாங் தவரலது மற்றிலரோ முத்தரெனக்  
சனக்னைப்போற் சிவன்முத்தா தாழுமுள ரென்றவரோ. ()

சிவன்முத்தி யடைந்தோர்கள் செயலுமவர் தங்குணமு  
நாஷரைக்கும் வாசகமு நான்றியச் சொல்லுமென. (கண)

வருங்கருவ பிறப்பினெடு வார்த்தல்பருத் தல்குறைத் [ரோ.  
வொருங்கலுமெய்க் கென்றுத்தீண யொறுத்திருப்பா ரென்றவ

பார்ப்பதுவாங் கேட்பதும் பகர்வதுவஞ் செல்வதுவு  
மேற்பதுவுங் கரணதன்ம மனத்துணிவா ரென்றவரோ. ()

பசிதாக முயிர்க்கெனவே பயன்துக்கஞ் சுகங்காமம்  
வசிசோப மதிக்கெலவே மகிழ்ச்சிருப்பா ரென்றவரோ. ()

விளிந்தா ரம்முறை மேலியென்று மிருந்தா வு  
கீடுந்தா மண்ணிலிலிர் கிட்ராவா ரென்றவரோ. (குக)

நற்றிடுங்கா யமுந்தானும் பன்னுளொன் ருமிழும்பி  
அுற்றபுளி யம்பழுமு மோடுமொப்பா ரென்றவரோ. (குக)

க. ராமுல கியற்கையுடன் கூடினுமெப்பஞ் ஞானம்வங்தோர்  
ஒரும்பிள்ளைப் பூச்சியும்போற் றிரிவார்கா ஜென்றவரோ.

ததியுடு கடைந்தவெண்ணைய் தான் மோரித் திடப்பாதுவோன்  
மதியோடு கூடினும்பிள்ளை மயங்கார்கா ஜென்றவரோ. (குச)

அருச்சனன்றன் பொருட்டாக வெனைவாருக்கு ஞானம்வார்  
பொருந்தியதே சிகவடிவாம் புண்ணியரே கணவளரீர். (குது)

இப்பிர் குலமர்த் ரணவிலோ ஏரப்புணர்க்குந  
தூய பத்தனூறு யிரவாருடன் ரேப்பந்திருந்தும். (குச)

பரம முனிவர்முன்னே பரிச்சித்தைத் தீன்றியன்று  
பிரமசரி யஞ்சிசலுக்கும் பேரோளியே கணவளரீர். (குது)

வெல்பா.

ஆகிரு லம்சிசயற் காதமறை யின்பொருளீனா  
யோசி யணர்த்துமிந்த விண்மைதலைக் - காதலுற்றுக  
கற்றேருங் கேட்டோருங் காசினியில் வாழ்ந்துமுத்தி  
பெற்றிருங்கன் முந்தர்பெறும் பேறு. (குஅ)

கிதாசாரத் தாலாட்டு

மு ற் தி ற் யு.



ஸ்ரீ கிருஷ்ண ககையம்.

கடவுள்துணை  
**ஸ்ரீ தத்துவராய சுவாமிகள்**  
 அருளிச்சேய்த  
**திருத்தாலாட் ①.**

---

**தத்துவப்பிரகாசம்.**

---

அன்னைத் தரமாகி யாவர்க்கு மெய்தரிப்  
 தானைத் தரமேனி சாத்தும் யெருமானே.

ஓ

ஏஞ்சம் பிறவித் துயரை நினைத்தாடியே  
 எருசம் படிகண் டழுவித்த வாண்டகையோ.

(2)

நிருமாறித் தனைத்தேட வெவ்வினையே ணஞ்ச  
 ஸி ருமபைக் கனிசெய்த வெங்தை பெருமானே.

(ஞ)

முனைத் தொழுத் தொழுத் தொழுத் தொழுத்  
 தொழுத் தொழுத் தொழுத் தொழுத் தொழுத் தொனே.

(ஈ)

உண்கொன் றும் வானவர்க் கணின் றுணங்க நானில்த்தே  
 பென்கண் களிக்க வெழுந்தருளி வந்தானே.

(இ)

தெ நதனை தீரச் சுருதி தொழும்பதத்தை  
 வந்தனை செய்ய மதிதநத வள்ளலோ.

(ஈ)

நந்தேய் பிறவிக்கு நாயே னமிங்காம்  
 வஞ்சேவஞ் சேவென் றருளும் பெருமானே.

(எ)

தேசர் முனிலா குழா நின் றுணங்கத் திடீயனைக்  
 கூசாம் வாக கொடியிட்ட கொண்டலோ.

(ஏ)

- கீட்டுகைக்கு முள்ள முருக்கினில் மேல்வீடு  
ஈட்டுகைக்கு வீரக் கழிவிட்ட கண்டகனே. (க)
- கண்குளிர நான்கண்டு கொள்ளக் கடிகமழுக்  
தண்களப் பெய்ணிறையச் சாத்தும் பெருமானே. (கா)
- அனைத்துத் திசைகளுக்கு மப்பாலாய் நின்ற  
கணக்குப் பரிவட்டஞ் சாத்தச் சமைந்தானே. (கக)
- இங்கழுநீர் மாலை யெனக்கருளி யின்னனிசோர்  
செங்கழுநீர் மாலை புனைந்தருளுக் தேசிகனே. (கவ)
- புன்டீ கத்தவனுங் காணுத பொன்முடிக்கே  
தொண்டர் கிருமாலை குட்டக் கொடுத்தானே. (கங)
- ஏற்ற பிறங்கி நிறுகத் திருமுண்ட  
மற்று சிறைபோ ஸல்லிந்தருளு மண்ணலோ. (கச)
- ஆங்கோவி லீதென் றாடியே னகம்புகுதப்  
முங்கோவி துள்ளே புதுமும் பெருமானே. (கஞ)
- ஆக்க மறைக்குற வந்ச மாக்கினோகண்  
ஒத்த வடியர்குழா மின்புற் றிநுந்தானே. (கங)
- வேதன மென்னுருவ மாக்குதற்கு வீரசிங்  
காதன மேறி யழுங்க விருந்தானே. (கங)
- தோய முன்பாகக் தொழுதெழுமென் கைப்பொருளுங்  
காயமுமா விபுங்கைக் கொள்ளுங் கற்பகமோ. (கஷ)
- புண்டரிகக் கைம்மல்வென் புன்றலைமேல் வைத்தருளிப்  
பண்டை வினைதிரப் பார்க்கும் பெருமானே. (கங)

அஹர விழுவா ரறியாத சேவாதைய  
வாவாவென் ரூன்றலைமேல் வைக்கும் பெருமானே. (உடு)

ஏட்டை வாசித்து விடாமே யெனக்கென்னைக்  
காட்டா வென்ற கருளைத் தடங்கடலோ. (உடு)

என்ன தியானென் றினியொருகா லத்தி னுன்னு  
முன்ன லறஷு னுமிர்வேறு செய்தானே. (உடு)

தூங்ட புலன்கள் பொறிவழியே போகாமே  
இண்டிரு வென்று விளம்பும் பெருமானே. (உடு)

புற்கடங் தோன்றுத வண்ணம் புராமே  
மற்கட மாமனத்தை மாட்டும் பெருமானே. (உடு)

பொய்யாகு மெய்யில் வேறுகும் புருட்டினையே  
கைபா மலகமெனக் காட்டும் பெருமானே. (உடு)

உளைமறைய மூடி முரைர்விலா மாயைக்  
கனவிருளைக் காணைன்று காட்டும் பெருமானே. (உடு)

கண்ட விருளைக் காணுதே யவ்விருளைக்  
கண்ட வறிவெவந் காணைன்று சொன்னானே. (உடு)

கண்ட வறிவுதைனக் கொண்டுன்னைக் கண்மறைத்த  
பண்டை யிருளைக் பார்த்துக்கா ணைன்றுனே. (உடு)

கங்குலா மாயவிருள் காண்கிலேன் காண்கின்ற  
தெங்கு மற்றவென் றிசைக்கவிடைங் தானே. (உடு)

சாதமா மிவ்வடல நானல்லேன் சான் றுகும்  
போதமே நாளெண்ணப் போதிக்கும் போதகனே. (உடு)

வரணவு மிஞ்ஞாலத் தோற்ற சிலையிறுதி  
காரணங்களைப்படி காட்டும் பெருமானேனு. (ஈக)

பானறிகை யாலே யறிவ நறிவதல்லே  
னெறிவ அசுமீன நாட்டங் தருவானேனு. (ஈக)

சான்று மறிவுருவஞ் சாக்கியமா மிச்சகுழு  
தோன்றுத வண்ணங்கு சொருகுவித்த தோன்றுவேரா. (ஈக)

இருந்த விருப்பினையும் யான்றிவ தின்றித்  
திருந்த விருக்க வருள்செய்த தேசியத்தேனு. (ஈக)

அந்த வரபாதி யுனக்கால வர்ப்பாரிசே  
விந்த வரபாதி மினைக் கெள்ளுமும் பெருமானேனு. (ஈக)

தான்சுத்தைக் கண்டுக் தனிக்கண்டுக் தான்மறந்து  
மூன்றையவந் தைமுன் மூண்டித்தற்று மென்றுத்தேனு. (ஈக)

அழுந்த விருந்த விருப்பாரா லதுவிட  
பெழுந்திருந்த தாரா விபம்பிக்கா ணைன்றுத்தேனு. (ஈக)

வல்லிருண் மூடி யறிபேரை மற்சுடத்தைப்  
பல்லிவி கண்டு பதைப்பித்த பண்பனே. (ஈக)

பதையாத வண்ணம் பரஞ்சுடறைக் காட்டிச்  
சிதைபா விருளைச் சிதைவித்த சேவகதேனு. (ஈக)

விட்சி செலவின்றி வேற்றின்றி விண்முதலாக்  
காட்சியுங் கண்ணுக்கக் காலுவகண் டநதாமேனு. (ஈக)

கண்டகண் ஞோலே கடலுலகும் பாதலமு  
மண்டழு நேராக வயிர்துசெய்த வண்ணவேரா. (ஈக)

உகிர்பதெல் லாமு முணர்வன் துணர்வை  
மதிப்பதுவும் விட்டுநீ வாளாவி ரெண்றுனே. (ச.2)

நாற்றஞ் சுவையொளியூ ரேசையெலா காட்டமெனுக்  
தோற்றமுங் கானுதே சும்மாதி ரெண்றுனே. (ச.ங.)

சித்தசித் திசத் திரிவிதமுங் தீர்ந்தபா  
முத்தகீனக்கு முற்பத் தியுமிதுவே யென்றுனே. (ச.ச.)

மும்மைப்பாழ் தீர் மொழியா மொழியாலே  
நம்மைப்பா ரென்று நவிலும் பெருமானே. (ச.ஞ.)

அபாவபா வங்கனுக் கப்பாலாப் நின்ற  
சுபாவமாங் தன்சோதி சொல்லாமற் சொன்னுனே. (ச.க.)

இவ்வா றறிந்தபிரி சென்னவொண்ணு வின்பத்தைச்  
செவ்வாய் மலராமற் செப்பும் பெருமானே. (ச.ஞ.)

ஆனந்த வெள்ளமெனை தங்கைக் கணியாக  
மோவந்தன் னுலே மொழியும் பெருமானே. (ச.ஞ.)

ஆட்டின மாயக்கூத் தெனன வகத்துள்ளே  
கூட்டெனை ஞானக்கூத் தாட்டிய வித்தகனே. (ச.க.)

செல்ல லறுத்த கிவப்பிர காசனே  
தொல்லை மறைதேர் சொருபா னந்தச்சடரோ. (ஞ.0)

சேய்வந்த வானவருங் கானுத சேவடியான்  
வாய்வந்த வாடுகழ வாமும் பெருமானே. (ஞ.ங.)

திருத்தாவாட்டு

முற்றி ற்ய.

வினாக்கள்

—  
சிவமயம்:

து கூறி மங்கலம்.

சிவப்பிரகாச சுவாமிகள்

போம்மைய பானோயம்

சிவஞானபாலையதேசிகர்பேரில்

அருளிச்செய்த

## த ட ல ட ட். ⑥.

---

காப்பு.

தேரிசை வேண்பா.

அவஞானம் போக்கி யருணஞான மாக்குஞ்  
சிவஞான தேவன் நிருமுன் - றவஞானத்  
தாலாட் டெலுந்தமிழூச் சாற்றுதற்கு நற்றுணையா  
மாலாட்டு மாழுகத்தன் வந்து.

நால்.

திருவருளா லென்னைத் தெரிவிக்க விக்குத்  
திருவருவாய் வந்த சிவஞான தேசிகனே. (4)

என்றுசித்த பூரணமா யின்பவறி வண்மையாய்  
நின்றபடி நிற்கு நிகழ்பிரம மென்றுனே. (2)

தன்சத்தி யாலாக் தலமங்க லிங்கமென  
வென்சத்தி பாதத் தெழுங்தருளிச் சொன்னுளே. (க)

நண்பாகு மிட்டவிங்க நன்றும் பிராணவிங்க  
மொண்பாவ லிங்கமா மோர்பொருளிங் கென்றுளே. (ச)

ஆசார லிங்கமுட ஞருங் குருவிங்கந்  
தேசாரு மிட்டவிங்கஞ் சேங்தாகு மென்றுளே. (த)

அந்தப் பிராணவிங்கத் தாகுஞ் கிவலிங்க  
மிந்தச் சரவிங்க மென்றசிவ ஞானியோ. (ஈ)

பாவலிங்கங் தன்னிற் பராமப் பிரசாதந்  
தாவகன்ற மாலிங்கஞ் சார்ந்துவரு மென்றுளே. (ஏ)

உகாங்க மேயாகு மின்பத் தியாகங்கம்  
போகாங்கம் போகாங்கம் போற்றியறி யென்றுளே. (ஐ)

பத்தனுமா யேசனுமாம் பன்றுந் தியாகங்க  
முப்த்துணரி னென்ன வுணர்த்தும் பெருமானே, (க)

பிரசாதி யோடு பிராணவிங்கி யாகு  
முரைசாரும் போகாங்க மொன்றென்று சொன்னுளே. (கீ)

சாற்றுமியோ காங்கஞ் சரண னயிக்கியனும்  
போற்றிந் காணென்று போதித்த தேகிகளே. (கக)

அங்க வெளிதழு மந்தஙவ லிங்கமொடு  
தங்கு மெனவெனக்குச் சாற்றும் பெருமானே. (கல)

விழுங்கல் பருகலொடு மெல்லலா சார  
மொழுங்கிற் குருசிவமு முற்றிடுமிங் கென்றுளே. (கங)

சோகீய லேகியபூஞ் சொன்ன விவர்றறிவு  
மேகியறும் பின்றுன் நிலிங்கத்து மென்றுனே: (க.ஏ.)

இந்தக்கா யார்ப்பணக் விட்ட-திக்கத் தென்-றெவக்குப்  
சந்தப் படவுரைத்துத் தந்தசிவ ஞானியோ. (க.ஏ.)

ஓடமிடை வட்டம் பெருங்கோ முகஙள்  
மாடலு. உ கோளகமா சாராதிக் கென்றுனே. (க.ஏ.)

நாற்றுஞ் சுவையுருவ நல்லூ நேஷிநிவைறவு  
நாற்றுஞ் சுடுவிங்கஞ் சாருமெனச் சொன்னுனே. (க.ஏ.)

வேர்முதலாங் கந்தம் விளங்கு மரமுதலாங்  
கூர்மணமா சாரங் குருவினிலா மென்றுனே. (க.ஏ.)

தவிராதி கந்தமுகை தான்முதலாங் கந்த  
மொவிரார் சிவசரத்தி னுற்றிடுமிங் கென்றுனே. (க.ஏ.)

காய்முதலாங் கந்தமெலாங் காகில்பிர சாதத்துந்  
நூய்மலீமா விங்கத்துந் நுன்னுமெனச் சொன்னுனே. (க.ஏ.)

மதுரங் துவர்கார்ப்பு வண்புளிகைப் பெல்லாஞ்  
சதுரென் றிருத்தியவா சாராதிக் கென்றுனே. (க.ஏ.)

பொன்மைவெண்மை பச்சைமாஞ் சிட்டபோ தங்களோலா  
நன்மையவா சாராதி நண்ணுமென்ற நாயகனே. (க.ஏ.)

வண்மைமென்னை வெம்மைதண்மை வாய்ந்த மிசிரமெலாஞ்  
சிணமையவா சாராதி சேர்ந்துகொரு மென்றுனே. (க.ஏ.)

கஞ்ச நரம்புதோல் கண்டகுழ லாதியோனி  
யஞ்சொலிவை யெல்லாமவ் வாறுமறு மென்றுனே. (க.ஏ.)

மணமுதலா மைந்து வனகசிறைவெல லாமு  
நனுமுறையா சாராதி நாடிலெனச் சொன்னுனே. (உடு)

இம்முறையா ஸுரை மிலங்குகர ஞர்ப்பிதமென்  
றும்மறிவு கொள்ள வியம்புசிவ ஞானியோ. (உசு)

தொட்டறிந்திங் கொன்றைத் துணிக்து நுகர்ந்துமகிழ்ச்  
திட்டமெந்து நிற்கு மிலிங்கங்க வென்றுனே. (உன)

குறுமிலை யாவினுமிக் கொள்கை பெறுமிலிங்க  
மேறு மிரட்டுநாற் றெட்டாசு மென்றுனே. (உஷ)

உருவஞ் சுவைநிறைவா யோங்கர்ப் பிதங்கண்  
மருவஞ் திறஞ்சொன் மயிலை மலைவிளக்கோ. (உகு)

சுத்தசித்த மோடுபிர சித்தமெனத் தோன்றுபுபா  
சுத்தமுத்த மாக்குபிர சாதமரு ஞூயகனே. (உ.ஏ)

அங்களிங்க சுத்திபத்தி யத்தமுக வர்ப்பிதசே  
டங்களிலை யட்ட சமிலமெனச் சொன்னுனே. (உக)

குசித்த மழிந்து குடும்பனோய் மாற்றுஞ்  
குசித்தமதி லாசாரங் தோன்றுமெனச் சொன்னுனே. (உ.ஏ)

குபுத்தி யழிந்து குருநெறியி னிற்குஞ்  
சுபுத்திதனி னிற்குஞ் சுடர்க்குருவிங் கென்றுனே. (உங)

ஆங்கார மில்லா நிராங்கார வத்தமதி  
னீங்கா திலகு கிகழ்த்துசிவ மென்றுனே. (உங)

கமன மழிந்து கறையற்று னிற்குஞ்  
சுமனமதி னின்றிலகுஞ் தாயசர மென்றுனே. (உ.ஏ)

மெய்ஞ்ஞான மாகி மினிரும் பிரசாதங்கு  
சுஞ்ஞான வத்தமதிற் ரேண்றுமெனச் சொன்னுள்ளே. (நஸ)

தற்பாவ நீங்கீத் துணிவுபடு மத்துவித  
சற்பாவ மானிங்கஞ் சாருமெனச் சொன்னுள்ளே. (நஸ)

அதார பீடங்க எாறினுமவ் வாறிலிங்க  
மீதாக வைத்து விளங்கசெய் வித்தகன்னே. (நஸ)

ஆறு முகங்களுமவ் வாறுசா தாக்கியழு  
மாறு வருணமுமா மாறிலிங்க மென்றுள்ளே. (நஸ)

பத்தனெடு மாயேசன் பார்ப்பரிய வாசார  
மெய்த்தகுரு நான்கும் விளக்குகுரு வென்றுள்ளே. (நஸ)

பிரசா தியுமப் பிராணலிங்கி தானு  
முரைசால் சிவசரமு மோங்கிலிங்க மென்றுள்ளே. (நஸ)

ஒழிந்தவங்க விங்க மொருநான்கு நம்பா  
லெழுந்தருளுஞ் சங்கமமென் றின்பங் தருவானே. (நஸ)

உருவ முருவருவ முற்றறிதற் கெட்டா  
வருவமென தின்றிமீவ் வாறுமெனச் சொன்னுள்ளே. (நஸ)

மாசதரு தூலாதி மானவிஜ வாதியே  
யாசி றியாகாங்க மாதியா மென்றுள்ளே. (நஸ)

விரிந்தன வெலாழும் விரிந்தழுறை சென்றே  
யொருங்கியங்க விங்க வுபயமா மென்றுள்ளே. (நஸ)

கடத்தி னுபாசியா காயழற்ற வாபோ  
லுத்த வுபாதியா லங்கசிங்க மென்றுள்ளே. (நஸ)

தங்கு மிலிக்கமாங் தற்பதமத் தொம்பதமே  
யங்க மரிக்கிய மசிபதமென் றுண்டானே. (சன)

அக முயிர்துரிய னுய்னின்ற போதமைத்தான்  
சோகமனத் தானுகத் தோன்றும் பெருமானே. (சஷ)

அமைத்தபரஞ் சுத்தத் தசத்தமதிற் சீவன்  
ஸமப்பகுதி யிற்றேன்றுங் தத்துவங்க ளௌன்றுனே. (சக)

நிரஞ்சன குனியமா நிட்களத்திற் சித்து  
ஏருஞ்சட்டாசின் னுதாதி வாய்ப்பவெனச் சொன்னுனே. ()

மூலசித்து நாதாதி மூன்றும் புணர்ந்தாகு  
மாலகற்றுஞ் சோதிமய மாலிங்க மென்றுனே. (இக)

அகராதி மாலிங்கத் தாழியவை கூடித்  
தகவா மோங்கரீர சதாசிவமா மென்றுனே. (இஒ)

அந்தச் சதாசிவத்தி ணைம்முகத்து மைம்பூதம்  
வந்துற் றிதயத்தான் மாவருமிங் கென்றுனே. (இங)

அப்பூதம் பஞ்சி கரித்திருபத் தைந்தாகி  
மைப்புனு மான்மாவை மன்னியிடு மென்றுனே. (இச)

ஆணவத்தான் மூடனு மாருயிர்க்கு முன்னிண்யான்  
மாண வளிக்குமிறை மாயைவடி வென்றுனே. (இஞ)

மேலைவினை யாலுழுஷ மெய்யுயிர்க்குப் பாகமலக்  
தாலமுறச் சுத்தக் கரணமா மென்றுனே. (இக)

கூறுமனச் சுத்தமூறக் கொண்டுபிண்ட நாமத்தை  
நூது தலநெறியு நோக்குமெனச் சொன்னுனே. (இங)

கிரியைமன பாவங் கிடைப்பரிய ஞான  
மருவிசிடா தங்கம் வயங்குமெனச் சொன்னுளே. (நுட)

ஞாதிருவி நின்றறிய ஞானஞே யங்களுமற்  
தேதமற வென்று மிருந்தபடி வைப்பானே. (நுக)

வானேத்த வென்று மருவற் கரியபத  
நானேத்த நல்குசிவ ஞானகுரு தேசிகனே. (நுஞ)

மிடியற் கெளிது விழியற்ற பொன்போ  
லடியற்கு வந்திங் ககப்பட்ட வாரமுதோ. (நுக)

கயிலைமலை மேஷங் கடைப்பிடியாற் சீர்சான்  
மயிலைமலை மீதிங்கு வந்தமர்ந்த மாமணியோ. (நுஞ)

எல்லங்க கலையுணர்ந்து மெய்தாப் பொருளையொரு  
சொல்லாற் றிகழ்த்துதற்குத் தோன்றும் செருமானே. (நுஞ)

சிலங் திகழ்த்துமதிச் சின்னமின்றி யும்படியோர்  
கோளஞ் சிவமெனவுட் கொள்ளுமருட் குன்றமோ. (நுஞ)

மண்களிக்க நாயேன் மனங்களிக்கக் கண்டுகொண்டு  
கண்களிக்க வந்த கருணைப் பெருங்கடலோ. (நுஞ)

சம்பந்த னன்றெருநாட்டானுண்ட பானஞ்  
வெம்பந்த நீங்க வினிதமுது செய்தானே. (நுஞ)

வேண்டிவவெல் லாழுமாம் வெண்ணீ றளிப்பதற்குத்  
தீண்டு மலர்க்கைச் சிவஞான தேசிகனே. (நுஞ)

இம்மை மறுமை யிரண்டும் பெறவெமக்குச்  
செம்மைதர வந்த சிவஞான தேசிகனே. (நுஞ)

அரசமய மன்றி யகங்களித்தெஞ் னான்றும்  
பரசமய மும்பணியும் பங்கயப்பொற் றுளானே. (ஈக)

தானபங்க னென்னுமதன் றன்னுணை யைக்கடந்து  
மானபங்கம் பண்ணும் வலியொன் றடையானே. (எ0)

அறியா தெஞ்ரூநா எறையினும்வன் பாசஞ்  
செறியா தருஞுங் திருப்பே றுடையானே. (எக)

பூதமுத லெல்லாழும் போக்கியவற் றுண்மறைந்து  
ஞாதிருவா மென்னை நயந்தறிவித் திட்டானே. (எ2)

எங்கைதசிவ சாதனங்கட் கெல்லாங் திருநீறு  
முந்தியதென் றுண்மை மொழியும் பெருமானே. (எங)

உருத்திரனே யையமிலை யோருருத்தி ராக்கங்  
தரித்தவ ஜென்றெமக்குச் சாற்றும் பெருமானே. (எச)

ஒண்மறையின் கண்ண முருத்திரமவ் வஞ்செமுத்துக்  
கண்மளியென் றையமறக் காட்டு மருட்கடலோ. (எஞ)

அருவாகி நின்றசச்சி தானந்த வீசன்  
குருவாகித் தன்னைக் கொடுக்குமெனச் சொன்னுனே. (எக)

பரம சிவமெனவும் பண்ணைமறை போற்றும்  
பிரமமென வும்பேர் பெறுமினிங்க மென்றுனே. (எஞ)

திரஞ்சரமென் றிசன் றிருவரு விரண்டு  
பரஞ்சரமென் றேறும் பவளவா யண்ணலோ. (எஏ)

அங்கம் புளைவோ ன்டிப்புனலல் லாதுபவப்  
புங்கங் கழுவப் படாதென்று சொன்னுனே. (எக)

அந்தக் கரணத் தமுக்கறுப்ப தெங்கள்பரன்  
சந்தப் பிரசாதன் தானென்று சொன்னுள்ளே. (அ)

தருணமதிற் சிறுந் தனிவிழிகாட்டாமற்  
கருணை குடியிருக்குங் கண்களொடு வந்தானே. (ஆ)

எருருந் தான்வா மிடமேநற் காசியுந்தென்  
அருரு மம்பலமு மாக்குசிவ ஞானியோ. (இ)

தண்பாத தாமரைதோய் தண்புனலே கங்கையாய்  
வன்பாச நீக்க வழங்குசிவ ஞானியோ. (ஈ)

மண்படைத்த நான்முகனூர் மானுடர்த மொன்முகத்திற்  
கண்படைத்த பேறுபெறக் காட்டு முருவானே. (உ)

ஆர்க்குங் கொடுனோ யனைத்துங் கடைக்கண்ணூற்  
நீர்க்குங் கருணைச் சிவஞான தேசிகனே. (ஊ)

செப்ப முறவெனது சிங்கைவீட்ட டாகையெனுங்  
குப்பை துகைத்துக் குடியிருக்க ஷில்லானே. (ஒ)

தன்னையரு ஓாளனெனுங் தன்மை யுலகறிய  
வென்னையடி யாரோ டெழுந்தருளிக் காத்தானே. (ஏ)

மெய்த்த வறிவாம் னிளங்குகதை யொன்றெடுத்துத்  
தத்துவமா மட்கலத்தைத் தாக்கும் பெருமானே. (ஊ)

வழுவின்றித் தன்மா வசீயலக மேத்த  
மழுவின்றிப் பாவழுமரமெறிய வந்தானே. (உ)

இணையாது மில்லா விடர்ப்பலவே லைக்குப்  
புணையாக வந்தருளும் புண்டரிகத் தாளானே. (கூ)

- ஊனே வழிரோ வழிர்க்குவிரோ வானந்தத்  
தேசே வழுதோ சிவஞான தேசிகனே. (கங)
- அண்ட முழுது மனுவிற் சிறியவாக்  
கொண்ட பெருமைக் குணக்குன் றீளாயானே. (கங).
- எங்கண் மலவி ருநுக் கிண்டு மயிலைமிசைச்  
செங்கதிர்போற் ரேன்றுஞ் சிவஞான தேசிகனே. (கங)
- அற்பகலு மாறு தரனடியார்க் கீதலுறுங்  
கற்பகமாய் வந்துதிருக் காஞ்சிநக ருற்றுனே. (கங)
- குண மருள்வசவன் பூண்டசர பூசையன்று  
ானு வெமக்கின்று காட்டுசிவ ஞானியோ. (கஞ)
- விருப்புவெறுப் பின்மை விளக்கவென்புன் சொல்லிலுத்  
திருப்பதங்கொள் கின்ற சிவஞான தேசிகனே. (கங)
- பொறியூடு செல்லுமனப் போர்க்களிற்றைத் தன்றுட  
டறியூடு நிற்பத் தனைந்தசிவ ஞானியோ. (கங)
- பாடியுந்தன் சீர்த்தி பரவியுந்தன் பாதமலர்  
குடியுமிக் காலங் தொலைக்கவருன் செய்தானே. (கங)
- பொய்ம்மாயை யென்னும் புவியின்வாய்ப் பட்டேனைக்  
ஙைம்மாறி ஸாமற் கருணைகொடு மீட்டானே. (கங)
- பத்தியுந்தன் பங்கயப்பொற் பாதமே பாடுகின்ற  
சித்தியுந்தங் தாஞஞ் சிவஞான தேசிகனே. (கங)

சிவஞானபாலையதேசிசர் தாலாட்டு

முற்றிற்று.



६

வெலுப்பிலுடைனை.

சிதம்பரசுவாமிகள்

அருளிச்சேய்த

**த ர ல ட் ⑥.**

[திருட்டோருஷ் சந்திதிமுறையி ஒவ்னது.]

காப்பு.

நேரிசை வேண்பா.

கனகவரை யிருபாற் கங்கைவழிந் தாங்குக்  
 கனக்நை யேமதமாக் காட்டுங் - கனகவரைக்  
 நோதண்ட ணீஞ்றதிருக் குஞ்சரத்தைக் கைதொழுவார்  
 திதண்டார் சேர்வார் திரு.

நால்.

புமாது நாமாது போதசுக மாமாது  
 தாமேவு போருஷ் சரவண நாயகனே. (ஏ)

மாஸிக்க மால்வரைமேன் மன்னுசெக்கர் வானமென  
 வேணிட் பிரான்றேளின் மேவுஞ் சிறகுருந்தோ. (ஏ)

உலகின்ற மாதா வுதனியபால் கஞ்ச  
 மலர்வாய்க் காறு மணக்கின்ற வான்குருந்தோ. (ஏ)

பெண்ணுய்ந்த கற்புப் பிடியும் பினைமானுங்  
கண்ணுரக் கண்டு களிக்கவரு கற்பகமோ. (ஷ)

நீலமயில் வாகனனே நெட்டி லைவே லாயுதனே  
கோலநிறை கோழிக் கொடிபடைத்த சேவகனே. (ஷ)

ஆறிரண்டு தோளானே வாறு முகத்தானே  
தேறுமறை கொஞ்சஞ் சிறுசதங்கைத் தாளானே. (ஷ)

மகுடங்க ளாறு மணிக்குழமைக ஸீராறுங்  
திகழ்கடக மீராறுஞ் சிலம்புங் தரித்தானே. (ஷ)

சடைமேற் பிறையைமுந்தா றன்னூற் பினித்தனிச்சு  
ஷிடையான் மடிமேல் ஷிளையாடு மாரமுதோ. (ஷ)

செஞ்சதங்கை கொஞ்சச் சிறுகின் கிணியாடக  
சஞ்சமலர்த் தாஞ்சமையாள் கண்களிக்க வந்தானே. (ஷ)

அய்மா ரஹவர்களு மம்பிகையுங் கங்கைமின்னுஞ்  
சேயேயென் ரேந்திச் சிரமோந்து கொள்குருந்தோ. (ஷ)

கானக் திரிவேடர் கண்ணிகைக்காகப் பரண்மேன்  
ஞானங்கமழ் பாத நண்ணவைத்த நாயகமோ. (கக)

புராரிசிறு வாவென்னப் பூவுலகங் காக்கு  
முராரிமரு காவென்ன முன்வந்து நின்றுனே. (கக)

அமரா பதியி லமரரெல் ளாஞ்சுழந்து  
தமராகி வாழ்த்தவெள்ளைத் தந்திமேல் வந்தானே. (கங)

அண்ட மனந்த மருஞ்சுருவி னின்றிலகக்  
தண்டமரர் போற்றக் கனகவரை நின்றுனே. (கங)

தலழுனிவர் தேவர் சபசயவென் ரேத்த  
நவவீர ராமணிக்கு நடிவிருந்த நாயகமோ. (கடு)

பொதிய முனியகத்துப் பொங்குமிரு ணீங்க  
னிதியு மறியா விளக்கேற்றுந் தேகிகனே. (கங)

அருணகிரி நாத னருந்தமிழ்நாற் கிரண்  
கருணைபெற வோதுங் கணிமாலைத் தோளானே. (கன)

பிரம னறியாப் பிரணவத்தி னத்த  
மரனுர் செகிகுளிர வன் றுரைத்த சந்குருவோ. (கஞ)

அரிவைமுரு காவென் றழைக்குமுன்னே வந்து  
கரமுதகவி நின்ற கருணைப் பெருந்தேவோ. (ககு)

வேலைக் கலைப்பின்ற மேதகுபொய் யாமொழிக்குப்  
பாலைக் கடைபிதென்று பகர்ந்தபெரும் பர்வலனே. (எ.ஒ)

தார்மார் பகனே சமரபுரி நாயகனே  
சூர்மார் புருவத் தொளைத்தவடி வேலவனே. (எ.க)

குன்றமுங் கொக்குங் குரைகடலுஞ் சூர்மார்புங்  
குன்றவடி வேலெறிந்த கொற்றவனே நற்றவனே. (எ.ஏ)

சமரபுரித் தேவோ தணிகைமலைத் தேனே  
வமரும் பழனிமலைக் கானமணி விளக்கோ. (எ.ஒ.)

சீரலைவாப் முத்தோ திருப்பரங்குன் றத்தரசோ  
யேரகத்தி லென்று மிருந்தபெரு வாழ்வோ. (எ.ஏ.)

பழமுதிர் சேஷைப் பரனே குறிஞ்சிக்  
கிழவனென எல்லோர் கிளக்கும் பெருமானோ. (எ.ஏ.)

உங்கப் பலகைத் தமிழூப் புலவோர்க்குப்  
பங்கப் படாமற் பகர்ந்தபெரும் பாவல்லேனு. (உ.ஏ.)

நாயினேன் செய்யிழூக ண்டா தெனதுளமே  
கோயிலாக கொண்டு குடியிருந்த மெய்ப்பொருளேனா. (உ.ஏ.)

வானவர்குழ் போரூரை வந்தடைந்த பேர்க்கெல்லா  
மோனசுகங் காட்டி முத்திதருந் தேசிகலேனு. (உ.ஏ.)

உள்ளத் தீமிர மொழித்துச் சிவானந்த  
வெள்ளத்து என்பர் விளையாட வைத்தானேனு. (உ.ஏ.)

அரனேடு வந்தம்மை யளித்தவள்ளப் பாலைப்  
புரைதீர வுண்டவரைப் போதமுறக் கண்டானேனு. (உ.ஏ.)

பொற்றுளாம் பொற்கின்னாம் பொற்பார் சிவிகையாடு  
நற்றுரளாப் பந்தரையு நம்பார்கையிற் பெற்றுலேனு. (உ.ஏ.)

மதுரைச் சமனை மதகரிக ளொல்லாஞ்  
சிதறத் துரந்த சிவசமய கோளரியோ. (உ.ஏ.)

மயிலைகர் தண்ணில் வன்னியடு மென்பைக்  
குழிலை நிகருமொழிக் கோதையாய்ச் செய்தானேனு. (உ.ஏ.)

ஏச்சா புரத்தி லனந்த முயிறையெல்லாம்  
முச்சோ ஊங்கடந்த பேரின்பம் வைத்தானேனு. (உ.ஏ.)

வந்தோர் பிணிதீர்க்கு மாமருந்தோ வன்பருக்குச்  
சந்தோட ஸ்குஞ் சமரபுரி மாநிதியோ. (உ.ஏ.)

தாயோ தமரோவன் றுதையோ சற்குருவோ  
தேயாக் கருணைபொழி தென்போரி வேலவலேனு. (உ.ஏ.)

முத்தோ குவிசுமோ மூதொளிமா ஈவிக்குமோ  
சித்தோ தென்போருங்க் சிவானந்த வாரித்தீயோ. (க.ஏ.)

பாலோ ரெந்தேனே பழமோ பழமறையோ  
மேலே; புகழ்போருங் விற்றிருந்த பராத்திப்பனே; (க.ஏ.)

ஆண்ணமோ பைங்கினியோ வம்பிகைகள் ஞாக்கினிய  
சொன்னமோ போருங்க் சுகடிரவு வொளியோ. (க.ஏ.)

ஞானக் கரும்போமெப்ள் ஞானனந்தக் கட்டோ  
தானற் ஸுர் போற்றுஞ்சு சமரபுரித் தண்ணளியோ. (க.ஏ.)

ஓன்றெங்கிற தாலாட்டி யெல்லோர்ஜு ரின்பழூறு  
ஷ்ரூருதோ செய்யுமெங்க ஞுதன்பேர் ருபிறையே. (க.ஏ.)

### சிதம்பரசுவாமிகள் தாலாட்டு

மு ற் ஸி ற் ய.



ஹரි� ලුම්.

பெருமாள் தாலாட்டு

என்னும்

**ஸ்ரீ ராமர் தாலாட்டு.**



காப்பு.

பேரான அயோத்திப் பெருமாளைத் தாலாட்டச்  
சீரார் குருகையர்கோன் சேவழிகள் காப்பாமே.

நால்.

அன்றமரர்க் காக வயோத்தியெனும் பட்டணத்தில்  
சென்றன் றவதரித்த திருமாலீஸ் சொன்னுரோ. (க)

தெள்ளுதமிழ் கிகாண்டாடச் சீரார் தசரத்திற்குப்  
பிள்ளைவிடாய் தீர்த்த பெருமாளைச் சொன்னுரோ. (க)

காவ லழியக் கருதிலங்கை தானழிய  
மூவ ருடன்பிறந்து மூவுலகை யாண்டானே. (ங)

கருதலர்கள் காலனே கண்ணுரந்த கற்பகமோ  
பரிவுடைய தாயார்க்குப் பாற்குடமாய் ஸின்றுனே. (ங)

விராதி விரனே வேந்தர்கு டாமணியோ  
சிராம னென்னுங் திருநாமம் பெற்றுனே. (ஏ)

பேராற் பெரியவனே பேருலகை யான்டவனே  
சிரார் சிறப்புடைய செங்கண்முகின் மேனியனே. (ஏ)

குவலயத்தோர் கொண்டாடக் குடுமிப் பிராயத்தே  
தலமுனிவன் சொற்கேட்டுத் தாடகையை யெய்தவனே. (எ)

மாசிலா முத்தோ மணிவிரத் தோளானே  
கோகினுர் வேள்விக் குறைதவிரத்த கொற்றவனே. (அ)

அரியகுடுக் கரசோ வாடவர்க்குட் போரேரே  
பெரியதொரு சிலையைப் பெண்வடிவு செய்தவனே. (ஏ)

அலைகடல்குழ் வையகத்தே யாங்க்கு மசைக்கவொண்ணுச்  
சிலையைவல்ளோ யக்குனித்துச் சிஹைமணஞ் செய்தவனே. (கா)

தாதைதன் சொற்கேட்டுத் தாமமுடி ருடாமல்  
சிஹையுடன் கானகத்தே சென்ற பெருமானோ. (கங்)

சித்திர கூடத்தே சேங்று பரதனுக்கு  
பத்திசெய்ப் பாதுகையும் பாரரசு மீந்தானே. (கங்)

தாமமணி மார்பனே தம்பிதுணை புள்ளவனே  
மாமுனிவர்க் கெல்லாம் மனக்கவலை தீர்த்தவனே. (கங்)

தாக்குடனே பேசுங் தனக்கடங்கா குர்ப்பங்கை  
முக்கரிந்த சேவகற்கு முன்பிறந்த சேவகனே. (கங்)

தன்மாயை காட்டித் தையலுள்ள மாலாக்கும்  
பொன்மானின் பின்போன புண்ணியனைச் சொன்னுரோ. ()

அக்கா னகத்தே யணிமயிலைத் தேடுதற்குச்  
சுக்கிரி வன்றனுடன் தோழமையைக் கொண்டானே. (கசு)

கோல மதகளிலே கொற்றவர்தம் போரேரே  
வாலிதலைக் கொல்லவொரு வாளியெப்த வல்லவனே. (கன)

ஆழி கொடுத்தே யனுமானைத் தூதனுப்பி  
வாழு மிலங்கைகள் வழிபார்த்து சின்றாடினே. (கஅ)

இருங்கடலைத் தாண்டி யிலங்கைகள் திழுமுடித்  
திருப்பியனு மானுரைக்கச் சினதசெயல் கேட்டவனே. (கசு)

வானரங்க ளொன்னு மகாசேனை தன்னுடனே  
தானிலங்கை வேறுறுக்கத் தண்டெடுத்த சேவகனே. (உ.ஒ)

அடல்பெரிய விரியனே வன்புருடி கொண்டவனே  
கடல்களங்க மூன்றுள் கண்ணவாங்குஞ் காவல்ளே. (உ.க)

ஹங்கும் பெருங்கடலைத் தூர்த்தீதறி யப்புறம்போம்  
இலங்கைகள் கண்ட விராகவணைச் சொன்னுரோ. (உ.ஏ)

கொக்கரித்து வானரங்கள் கூத்தாட வெத்திசையும்  
அக்கடலைப் பின்னிட டரக்கர்பதி புக்கவனே. (உ.ஏ)

ருண்றுபோல் வந்த கொடியதொரு ராவணை  
இன்றுபோம் நாளைவா வென்ற பெருமாளோ. (உ.ஏ)

சிரரக்கர் சேனையெல்லாஞ் சென்றுடும் போர்க்களத்தில்  
வேறுத்துத் தேவர்சிறை மீட்ட பெருமாளோ. (உ.ஏ)

நா? யரக்கர்பதி னுலா யிரவருடன்  
கூட்டவரும் ராவணைக் கொன்ற பெருமாளோ. (உ.ஏ)

பத்துமணி முடியும் பத்திரன்டு கிண்டோனும்  
தத்திலிழ வெய்த தடம்பெரிய சேவகனே. (உட)

தூண்டமணித் தேரும் பொன்னிலங்கை மாங்கரும்  
மீண்டுமவன் றம்பி விடீடனானுக் கிந்தவனே. (உட)

மட்டசிழ்கார் சிதைசிறை மாற்றியவ டன்னேடும்  
சட்டமுடை யயோத்திக்கர் சார்ந்தராச செய்தானே. (உட)

சீராம ராமனே சிதைசிறை மீட்டவனே  
பேராற் பெரியவனே பேருலகை யாண்டவனே. (உட)

செப்பமுடன் சேர்த்தெடுத்த சீராமர் தாலாட்டை  
முப்பதுங் கற்றவர்கள் மூவுலகை யாள்வாரே. (உட)

## ஸ்ரீ ராமர் தாலாட்டு

மு ற் ஸி ற் ஸி.



७

சிவமயம்.

முருகன்துணை.



ம-ா-ா-ஸி வித்வான் திருவல்வனுர்  
இராமசாமி செட்டியாரவர்கள்  
இயற்றிய  
திருப்பரங்கிரிக்

## குமரவேள் தாலாட் ⑥.

காப்பு.

சேலாட்டும் பண்ணைத் திருப்பரங்கி ரிக்குகன்றன்  
ஞாலாட்டுக் கைந்துகரத் தந்திமலர்த் தாள்பணிவாம்.

நால்.

மோவும் வேதன் பொறிமார் பகன்சொலரன்  
நாமேவு நன்னுதற்கட்ட தோன்றுஞ் சடருருவோ. (६)

சீர்சேர் சுட்டுப் பொறியைச் செஞ்சுட்டரோள் கையேந்து  
வார்சரவ ணத்தடத்தே வைக்க வளர்த்தவனே. (2)

சிவனும்வெண் ணீறிலங்கச் சேர்திலக நூற்றித்  
தவள மதிசிகர்பூந் தண்முகமோ ராறுனே. (ஃ)

ஶவலிலர வாறு முகமலர வேரா.உ  
பாவையர்பா ஹட்டவுண்ட பண்ணினிய ஸாயானே. (ஈ)

பெற்றேர்கற் றேர்க்குப் பெருங்கருணை காட்டியன்பு  
முற்றேங்க மேவுமியன் முந்காங்கு கண்ணுனே. (இ)

எண்டருசீர் முத்தமிழ் ணின்சவையைக் கொண்டருஞ்  
குண்டலஞ்சே ரீரா.உ கோலவள்ளோக் காதானே. (ஈ)

செயிர்தீர்மா ணிக்கமணி சேரைம் படையாம்  
வயிரமணித் தார்துலங்கும் வண்ணமணி மாபானே. (ஏ)

மாலெனுமம் மானும்பொன் மர்ஜுங்கண் டுண்மகிழுப்  
பாலவினோ யாடல்செயும் பன்னிருகைப் பெம்மானே. (ஏ)

தம்பி முகன்புகழுச் சேதிகவ ரத்நமணிச்  
செம்பொற்றண் டைகவிக்குஞ் செந்தளிர்ப்ப தாம்புயனே. ()

தவாா ரதர்முனஞ்செய் தக்கமகந் தோன்று  
வெமார் தகரிவர்த்து ஞாலம்வலம் வந்தவனே. (ஏ)

உள்ளத்தன் பார வுமையாள் களபழுலை  
வள்ளத் தமுதுதர வாங்கியுண்ட காங்கெயனே. (ஏ)

காளின்மணிக் கிண்கிணிகள் கல்லெனநன் கோலமிட  
வேது மரன்றனெண்டோ ளேறிவினோ யாடுமண்னே. (க)

வின்தைபுறம் வேதன் மெளியசுக் சிறையிலிட்டுத்  
தங்கைக்கோங் காரவுரை சாற்றுங் குருபரனே. (கங)

வேத நெறிதழைக்க வேதாக மஞ்செழிக்கப்  
போதகன்செய் தோங்குபாரி பூரணக்ரு பாங்தியோ. (கர)

முத்தேவர் விள்ளேநீர் முனிவரரெங் நாட்டவரு  
மெய்த்தேவ வெங்றுநிதம் வேண்டுஞ் சிகாமணியோ. (கந)

நாலா ரணம்பரவு நாரா பணியளித்த  
வேலா யுதமேந்தும் விரப்ர தாபமன்னே. (கக)

கொங்கவிழ்ம் ஸர்க்குழலார் கூர்கயன வண்டிகள்பாய்  
செக்கடப்பந் சுரிலங்குஞ் சீர்சேர் புயஶலனே. (கன)

கார்த்திகே யப்பேர்கள் காவாலநீ காத்திடெனச்  
சீர்த்தியுறு மந்தணர்கள் சேவிக்கும் வான்பொருளோ. (கஞ)

இச்சைமிகப் பச்சைமயி லேறியொரு மாங்கனிக்கா  
யுச்சிதமா யோடி யுலகைவாலம் வந்தவனே. (கக)

ஆலமங்த நால்லோர்க் கவிர்மெய்ந் நிலைகாட்டு  
மேலவர்க்கு மேலாய் விளங்கும் குருமணியோ. (எ.ஏ)

கண்மணியோ மேலாக் கருதும் பணிமணியோ  
விண்மணியேச யோகியரும் வேண்டுஞ்சிங் தாமணியோ. (உ.க)

முக்கணியோ தேனே முதிர்திஞ் சுவையமுதோ  
தக்கவர்க் கேத்துஞ் சடாட்சரத்தின் சற்பொருளோ. (உ.உ)

தத்துவப்பூங் கொத்தோ சத்தர்சிதம் போற்றுசித்தோ  
தத்தர்வேய் முக்தூர்குளக் கண்ணுதித்த வாணிமுத்தோ. ()

பண்ணேற்று மின்சார விழை கிராமங்களே  
விஸ்தேனூர் கருஷமனா வெட்சியணி யும்புயனே. (உசு)

வாளையளா வுப்பு மாதாக மாழுனிலை துவள்ளாபிலை  
ஞானவொளி வீசு நாலா மஹிலைக்கோ. (உடு)

ரொற்பிரக்கி பிரபு வீட்டிலைமலை யேரகங்கெலக்  
திற்பதிகுங் ரூட்டீ அந்த ஓத்தலமே வும்புயனே. (உசு)

கிளதியுஞ் செம்பி ஏது கிலைபுதித்து பைக்கதாடியா  
னேவாந்திய முத்தமட்டைக் கிளாக் களஞ்சிப்போ. (உன)

எண்வியபோ தெல்லா செதிப்தோவ்றி வாழ்வுமிக  
நண்ணும் பழவரக்க ஈல்கும் தபாக்தியோ. (உஞ)

பத்தர்செய்த குற்றக்கள் பாரா துளம்பொறுத்துக்  
சித்தியளித் தாலூங் சிலங்குவா தேகிகனே. (உங)

எபுமதி யேன்ற னிடர் ப்ரதென் சித்தமுமேர்  
கோர்லென வுள்ளத்திற் கொண்டுறைச் சுக்கொழுப்தோ. ()

அக்ரம ரூரபத்ம னுதி யசுரா  
விக்ரமங்காட் டெவாளவரி வோன்மிமுய ராண்டகையோ. ()

தவவீர மேவூரர் தம்மொடமர் செய்ய  
நவவீரர் குழந்தைகமா னின்றவனே. (உடு)

வானூர்க் ரேசனைடு வானவரும் வந்திறைஞ்சச்  
சேனு பதியாகச் சேர்ந்தமர்செய் சேவகனே. (உஞ)

விரமிது தாருகனேர் வெற்பாகக் கண்டுவைவேல்  
சேரமற விட்டுத் தொளித்துவெற்றி கொண்டவனே. (உசு)

ஆயிரத்தெட்டாண்டங்களாண்டவிற்கு சூரபன்மன் சாயக்கு றிட்ட சமரவடி வேற்கரனே. (ஈடு)

சூரா தியரொழியத் துங்கவடி வேல்விடுத்து வீராதி வீரரென மெய்ப்போர்கொள் வித்தகனே. (ஈசு)

தீயனெனுஞ் சூரபன்மன் சேவன்மயி லாகினின் று தூய சரணிறைஞ்சித் தோத்திரிக்கக் காத்தவனே. (ஈள)

விசயமிகக் கண்டவன்டர் வேண்டவெள்ளை யாரை விசையும் பவனிவந்தங் கின்பருஞ்சு செவ்வேளோ. (ஈஅ)

விண்ணரசங் கற்பமைந்த யென்சுயு மெய்ச்சரிய பெண்ணரசோன் டெப்பலப் பிடியைமனாஞ் செய்தவனே. ()

திருமுருகா வென்றெருபெண் கிந்தையிற்கிங் திக்கு மருமையுணர்ந் தங்கை யளித்தாண்ட பூரணனே. (ஈபு)

கற்றுணர்கக் கிரன் கவின்முருகாற் றுப்படைத்து அற்றமணத் தார்போ அவந்தருஞ் மொள்ளொளியோ. (ஈக)

ஈாமன் மருமகனே மன்னன் றிருமகனே கோமதிப ரங்கிரிவாழ் கோனும் பெருமகனே. (ஈஒ)

பூண்பங் கயப்பதனே பூரணியி னற்சதனே மாண்பமைப ரங்கிரிக்கண் வாழும்பா ரங்கதனே. (ஈஏ)

சுகமாரு நற்றவனே தொல்கலைகள் வல்ல தகுசீர் பரங்குன்றங் தங்குமெங்கள் கொற்றவனே. (ஈசு)

தொழுஞ்சரர்சே னுபதியோ சொல்லருஞ்சீர் மேவுஞ் செழும்பரங்கி ரிக்கட் சிவானந்த வாரிதியோ. (ஈடு)

வானுறுதெய் வப்பிடிக்கும் வண்குறவர் பொற்கொடிக்குஞ்  
தான் மழகனிலே தண்டுஞ் கொழுகொம்போ. (சூ)

அன்பிற் புகழ்சொ லருணகிரி நாதர்தமக்  
கிண்பமைநற் பேறவிக்கு மேர்ப்பரங்கி ரிக்காசோ. (சன)

வண்சிலிதா சித்திரம்பேய் மாமலடு கூன்செனிடு  
துண்டுமை நிங்கியும்யத் தூய்வரந்தக் தாள்பரனே. (நா)

என்னர் புதழ்ந்துரைக்கும் யாவர்களு மின்பழுறு  
மங்ஞுக் திருவருள்செய் வண்பரங்கி ரிக்குகளே. (சுக)

உத்தமமா ரெவ்வி ஞறைராம சாமிசொது  
மித்தமிழ்கேட் டானு மிறைவனே சண்வளராய். (இ0)

அருள்பரங்கி ரிக்குகன்று லாட்டைக்கற் ரேர்கண்  
மநுளகன்ஞா னந்திருவும் யாய்க்குபெரும் பேறுறவார். ()

திருப்பரங்கிரிக் குமரவேள் தாலாட்டு

மு ற் ஸி ற் ஷ.



கடவுள் துணை.



ம-ா-ா-புரி வித்வான் திருங்வெளூர்  
இராமசாமி செட்டியாரவர்கள்  
இயற்றிய

## பிள்ளைத் தாலாட் ⑥.

---

காப்பு - வெப்பா.

பெரும்புகழ்கள் செங்கழுநீர்ப் பிள்ளையா ரெவ் னெஞ்  
சஞ்சும்புகண பிடமுற லாலே - கரும்புகணி  
கண்டாமிழ்துங் கைப்பக் கணின் பிள்ளைத் தாலாட்டு  
யாண்டமிழிற் பாடல் வரும்.

---

# ஆண்டிள எடுத் தாலை டீ.

இராகம் - நீலாம்பிரி.

ஆராரோ ஆராரோ ஜனாரே ஆராரோ  
சிராரு மெங்கள் சிரேமலையே ஆராரோ.

நஞ்சகுழம்புஞ் சர்க்கறையு நாடிம் அழுதமும்போர்  
சொற்கவிலைசெய் முத்தமிழோ துதிபதியே கண்வளராய். ()

தாப்பமார்கள் சிராட்டத் தையானல்லார் தாராட்ட.  
ஆயுமானத் தொட்டிலிலே அப்புதமேவ கண்வளராய். (2)

கிண்ணரி வாசிக்கக் கிவிகளுடன் பூவைகொஞ்ச  
வல்னமலைத் தொட்டிலிலே வாழ்வீலை கண்வளராய். (ங)

மாற்றுப்பார்ந்த தங்க வடம்பூட்டித் தாராட்டிய  
போற்றி வளர்க்கவளர் புத்திரவே கண்வளராய். (ங)

பவள வடம்களங்கப் பகர்முத்து மாலைதொங்க  
நவமணிப்பூஞ் தொட்டிலிலே நராதிபதே கண்வளராய். (ஞ)

நீராட்டி யந்தி நிலசக்காட்டிப் பொட்டுமிட்டுச்  
சிராட்டு மெங்கள் சிகாமணியே கண்வளராய். (ஞ)

வெண்ணிலு நெற்றி விளக்கவுங்கண் மைதீட்டி  
நண்ண வளர்க்குமெங்கள் நாயகமே கண்வளராய். (ஞ)

தளதளெனுங் தண்டை சதங்கையொடு பாதசரம்  
நளினமலர்த் தானிலங்க நன்மணியே கண்வளராய். (ஞ)

குஞ்சமணி பொற்சதங்கை கோலமுயர் பொன்னரைநான்  
விஞ்சமொளி வீச விதரணை கண்வளராய். (க)

வைய மதிக்கு மணிக்கடகம் பாட்டி ஆடன்  
கையிற்பொற் காப்புங் கவின்பெறவே கண்வளராய். (க०)

சிறுவிரலிற் பச்சை சிறங்கலை ரம்பதிக்கப்  
பெறுமோ திரங்கள் பிறங்கவே கண்வளராய். (கக)

எஞ்ச மிருபுறத்து மிலங்கிரு தலைப்பட்சி  
கொஞ்சதல்போல் வங்கியுங்கை ருலவலே கண்வளராய். (க१)

சரப்பளிகல் வச்ரமணித் தாழ்வடமுத் தாரம்  
திருப்பெறும்வண் மார்பிற் நிகழவே கண்வளராய். (கஞ)

காதில் வயிரக் கடுக்கனுயர் முருகும்  
நிதமுடன் விளங்க நிதிபதியே கண்வளராய். (கச)

பங்காள தேசமுன்போய் பாட்டனார் கொண்டுவந்த  
சிங்காரக் கொண்டை திதழவே கண்வளராய். (கடு)

கொற்றவருங் கண்டு குதுகலிக்குஞ் சுட்டிபிறை  
நெற்றிதனின் மேவி நிலவலே கண்வளராய். (கசு)

நிலையேழ்கொள் மாடமதில் நேருமணிக் கூடமதில்  
நலமாக வாழு நரேந்திரனே கண்வளராய். (கன)

நாஞ்சுங் குலஞ்செழிக்க நற்சீர் மனைதழைக்க  
வேளொனவே வந்ததவ மெய்ப்பேறே கண்வளராய். (கசு)

பிள்ளைகளி தீர்க்கப் பெருக்கமுடன் வந்துதித்த  
வள்ளலே திவ்ய மரகதமே கண்வளராய். (ககு)

கொங்கென்று மாறுக் குலமலர்ப்பூங் காவனத்தே  
பொங்கழுடன் மேவும் புதுமலரே கண்வளராய். (20)

ஆக்கன்முதல் முத்தொழிற்செய்துதனுல் வந்திசைகொள்  
பாக்கியத்தி னுல்விளைந்த பாக்கியமே கண்வளராய். (21)

தாலமெங் கணுஞ்சீர் தழைத்தோங்க வேயுதித்த  
பாலசுந் தரண்மகிழும் பார்த்திபனே கண்வளராய். (22)

ஆன்ரூர்க் ளெல்லாம் அனுதினம்வந் தாகிசொலத்  
தோன்றுகித்ய கல்யாண சுந்தரமீ கண்வளராய். (23)

வாடாத பூவே மதுகரஞ்சும் பைங்காவே  
கோடாத புஷ்பரதக் கோவேநி கண்வளராய். (24)

விண்ணி லுறை தேவேந்த்ரன் மெய்நுக்கங் தீர்த்தசுப்ர  
மண்ணியன்போல் வந்த மதலீடிய கண்வளராய். (25)

நேயமே யின்பே நிறைநேர் நடுகிலையோர்  
ஞாயமே கண்ணே நரபதியே கண்வளராய். (26)

தாரலட் சணத்தோர் சதாங்கதமும் வாழ்த்துஞ்  
சுபலட் சணநிறைந்த தோன்றலே கண்வளராய். (27)

ஆரா வழுதே அதிமதுர முக்கனியே  
பேராரு மெங்கள்குலப் பேரரசே கண்வளராய். (28)

எத்தேசத் துள்ளவரு மெண்ணி மிகமதிக்கு  
முத்தே பவளமென்வாய் முதல்வனே கண்வளராய். (29)

பூங்கா வனத்தளியே புலவர்புகழ் தண்ணளியே  
பாங்காருங் தெய்வப் பசங்களியே கண்வளராய். (30)

சிங்கா மணியே தெவிட்டாத தென்னழுதே  
நந்தா மணிவிளக்கே நட்பேநி கண்வளராய். (ஈக)

பொற்பா ரதிபதியே பூரண கலாமதியே  
சற்பாத் திரர்புகழுந் தயாநிதியே கண்வளராய். (ஈங)

கண்ணே கருணைக் கடலே யிசைக்குவிலே  
பண்ணே யினிய பழமேடி கண்வளராய். (ஈஞ)

தித்திக்கருஞ் செங்கரும்பே சினிச் சருக்கரையே  
எத்திக்கும் போற்றும் இலஞ்சியமே கண்வளராய். (ஈச)

கண்ணல்விற்கை மன்மதனுன் கட்டழகைக் கண்டுவெட்கி  
மின்னமுற்று நெண்கூப் பிரமணியே கண்வளராய். (ஈடு)

தாயாரும் பாலுட்டத் தங்கதயுமே பக்கதுற  
ஷுயாக் கவலையென்ன வுத்தமனே கண்வளராய். (ஈஞ)

மேவுமொரு நாளோயிலே வேணுபல வேளோயிலே  
குவி யழுவதென்னே கொற்றவனே கண்வளராய். (ஈஞ)

ஆம்ரலசொல் கேளர்மல் ஆம்பல்மலர் வாய்திறந்து  
தேம்புவதேன் தெய்வ சிகாமணியே கண்வளராய். (ஈஞ)

சற்றுபுவி யால்வெருண்டாய் துற்பூதத் தால்மருண்டாய்  
நெற்றியில்வெண் ஸீறிதுவே னிருபனே கண்வளராய். (ஈக)

உரத்த புலியதையும் ஒண்டுழைக்கை யாளையையுங்  
துரத்திவிட்டேன் ஆரமுத சோமனே கண்வளராய். (ஈஞ)

பூகீன்யைநி கண்டு பொருமி யழுவேண்டாம்  
ஈழமற வோட்டிவிட்டே னின்னழுதே கண்வளராய். (ஈஞ)

## ஆண்பிள்ளைத் தாலைப்பு

- அக்காள் அடித்தானோ அம்மான்மார் வைதாரோ  
மிக்காகத் தேம்புவதேன் வித்தகனே கண்வளராய். (ஈ१)
- நீரும் பெருவாழும் நினக்கென்ன சொற்றுழும்  
நாரும் வளமோங்கு நவமாலியே கண்வளராய். (ஈ२)
- கட்டிக்கருப் பூர்ச் கனகதட்டி லேற்றிவைத்துத்  
திட்டி கழிக்குமுங்கே தினகரவே கண்வளராய். (ஈ३)
- மெல்லியர்கை கால்பிடி.த்து மெல்ல மருந்தளிப்பார்  
அல்ல துருமல் அருந்தவகே கண்வளராய். (ஈ४)
- ஏட்ட முலைதிறக்கு மஸ்கையரும் பால்கறங்கே  
இட்டமுட னீவா ரிரஞ்சிக்கிம கண்வளராய். (ஈ५)
- தங்கத்தா லாலைகளுந் தங்தத்தி நைபரியும்  
இங்கிதமின் ஞாரளித்தா ரினங்கத்திரே கண்வளராய். (ஈ६)
- பாட்டனுர் பாட்டியமே பலகாரக் கொண்டுவந்தார்  
வாட்டமேன் சூடா மலையேநி கண்வளராய். (ஈ७)
- தாம மலர்மாலை சரப்பலியும் அம்மான்மார்  
தாமதமில் லாதனித்தார் சற்குணனே கண்வளராய். (ஈ८)
- சித்திரஞ்சேர் வேலைமிகத் தீர்க்கதங்கப் பாப்பாகம்  
அத்தைமார் வாங்கிவந்தார் ஆதவனே கண்வளராய். (ஈ९)
- எழுத பொன் னேலை யெழுத்தச ணியுமிந்தப்  
பொழுதே தருவேன் புரந்தரனே கண்வளராய். (ஈ१०)
- பொற்சரிகைக் குல்லாவும் பொற்சரிகை யங்கிகளும்  
நற்குடையுஞ் சொக்காயு நல்குவேன் கண்வளராய். (ஈ११)

அத்தை மகனும்வந்தாள் அத்தையார் தானும்வந்தாள்  
மெத்த மகிழ்ச்சியுடன் விஜயனே கண்வளராய். (இங்)

வாச மலரெடுத்து வாசிகையா கத்தொடுத்து  
நேசமுடன் மாமிதந்தாள் நித்திலமே கண்வளராய். (இங்)

மணங்கொள்பனி நீராட்டி மல்லிகைப்படு மேற்குட்டி  
யினங்க வளர்க்குமெங்க விளங்குருந்தே கண்வளராய். (இஞ்)

தாயாரு மன்புபெறத் தாதை யுளங்களிக்கச்  
சேயாக வந்துதித்த ரெஞ்சுடரே கண்வளராய். (இஞ்)

ஒசைக் குபில்குவ வுவந்துமயில் ஈத்தாட  
நேசக் கிளிகள்கொஞ்ச நிலைவிளக்கே கண்வளராய். (இஞ்)

கக்கசீர்க் கற்பகமே சாதிநுறஞ் சண்பகமே  
கெக்கலிக்கு நற்ககமே கிஞ்சுகமே கண்வளராய். (இஞ்)

ஆராரோ ஆராரோ ஆணரேசே ஆராரோ  
சீராரு மெங்கள் சிரோமணியே ஆராரோ.

ஆண்பிள்ளைத் தாலாட்டு

முற்றி றி யு.



‘ஈ  
கடவுள்துணீஸ்.

# பெண்டினா வளைத்தாலரட் ⑥.

---

இஶாகம் - நீலாம்பி பி.

ஆராரோ ஆராரோ ஆரணங்கே ஆராரோ.

பேராரு மெங்கள் தவப் பெண்மணியே ஆராரோ.

குவிகழ் தெய்வர் புலவர்துதி மன்னுகந்த  
உாமியரு ளெண்ணவளர் சற்குணியே கண்வளராய். (க)

அவ்னைமார் சீராட்ட அழகுநல்லார் தாலாட்ட ரய்.  
பொன்னின்மணிக் தொட்டிழிலே பொற்கொடியே கண்வளர்  
பண்ணுக் கிரைந்திலங்கும் பாவே சௌமுக்காவே  
வண்ணமுயர் மாதாவே வாழ்வேநி கண்வளராய். (ஈ)

வானுட்சி மேவசரர் வந்திக்குந் தென்ம நுரை  
மினுட்சி யின்கிருபை மேழுமின்னே கண்வளராய். (உ)

தூவுலகத் துள்ள பொருந்தத்திசுர் மேலோர் சள்  
ஆவாஹடன் வாழ்த்தும் அருந்தத்தியே கண்வளராய். (ஊ)

ஒப்பிலா தோக்கும் ஒளிர்ஜீவ ரத்தினமே  
முப்பார்சொல் பெண்ணமே மேர்களமே கண்வளராய். (ஏ)

செம்பவள வாயார் தினமும் புழுங்குதுரைக்கும்  
விம்பவள மேவும் விதுமுகத்தாய் கண்வளராய். (ஏ)

அுமமயங்கி வான்மிகையுடே பூராஜ மலைக்குதூது  
றமயபங்கி யுமகிழுஞ் சம்பளியே கண்வளராப். (அ)

ஒண்ணுதலூ ரிக்த்ராவி போதுரூபர் சர்வாவி  
கண்ணன் மதிக்குதித்ய கஸ்யாவி கண்வளராப். (ஆ)

பாதசரங்க தண்டை பனாபளேன நில்டாதத்தே  
ரேந்தி மிகவின்கங்கி சுந்தரியே கண்வளராப். (இ)

அரசிலையைப் போறு மஹமந்த அனைராஜ  
வமிகாமலி ரேந்து வயங்கலீவ கண்வளராப். (ஈ)

பொற்காப்பும் பொற்கொலு சம் பொருந்து மலிலோயும்  
விற்காலும் வக்கெயுங்கை மேவவே கண்வளராப். (உ)

நத்தும் புலாக்குமலர் நாசியினும் பாவல்செனி  
மெத்த வொளியிச விதரணியே கண்வளராப். (ஊ)

நேங்குடுக முத்துப் திகழ்ச்சிப்ப ராயவிள்ளை  
வாங்கில்கு முத்துவட மார்ப்பையக் கண்வளராப். (஋)

சீர்கொண்ட குப்பி சிகைத்தாடு மில்லைகுச்சம்  
யர்கொண் யேர்சிரத்தி விரைங்கிடவே கண்வளராப். (஌)

சம்பிரீர மெங்கவியின் நங்வண்ண மேலிலங்கக்  
கெம்பிர மேவரொர்ன்னக் சிஜியேநி கண்வளராப். (ஏ)

மண்பிஹாஸ்தீ யுன்டெடு மாண்மயங்க லந்தமின்னே  
கண்பிசைங்கீ யுன்னங் கலங்குவதேன் கண்வளராப். (ஏ)

அந்தாள்ளங் தேசினரோ ஆகடியம் பேசினரே  
எந்தாள் மனவருத்தம் ஏந்திழையே கண்வளராப். (ஏ)

பீர்ஜூங் குடலுகிக் சீர்விழிமை நீட்டியூலைப்  
ப்ரானுங் கொடுத்தேன் பசுங்கிளியே கண்வளராய். (க.க.)

மட்டிலாப் பூங்பூட்டி மதிநூதலிற் செந்திலைர்  
பொட்டுசிட்டேன் சீர்வுசந்தப் பூங்குமிலே கண்வளராய். ()

தத்தியான் கோவிந்த ராமியின்றன் ஷார்விவி தேவ  
குத்தினிபா வாடைவிற்குக் கொண்டவேவன் கண்வளராய். ()

வீக்கிமினிற் சுவாமிவெகு வேஷ்டிக்கை யாகவாருங்  
தாதியர் காண்பிப்பார் தவப்பேறே கண்வளராய். (க.க.)

பொன்னே லமைந்தொவிகும் பூங்குடமூம் ஸ்ரீபடமூம்  
தண்ணாபஞ்சோர் அத்தைத்தந்தான் நாயகமே கண்வளராய். (உ.ங.)

தங்கத்தி னலுறியுங் தனிவயிரச் செப்புகளும்  
பொங்கழுடன் பாட்டிதந்தான் பூவையே கண்வளராய். (உ.ங.)

தறைமெழுகீ யுண்டுபெருங் தவமிருக்கும் பெற்ற  
கிறைவடிவு மேவுமெங்கள் நித்திலமே கண்வளராய். (உ.ங.)

விள்ளவ ரென்றென்றும் விரும்புஞ் சுவையமுதீத  
கிள்ளாயமா யோங்குசங்க நிதியேடி கண்வளராய். (உ.ங.)

நடாத மானே யுவட்டாத செந்தேனே  
நிடாழி குழ்புவியோர் நிதியமே கண்வளராய். (உ.ங.)

கோமே தகமே குறைங்லா வித்தகமே  
மாயேவு தெய்வ மணிவிளக்கே கண்வளராய். (உ.ங.)

கண்ணுன கண்ணே கருத்துக்கிசைந்த பண்ணே  
பெண்ணுன பெண்ணேயென் பெண்ணரசே கண்வளராய். ()

பொற்று மரைமேவும் பொன்னுமே மின்னினுமே  
நற்றுமஞ் சூடும் கவுமணியே கண்வளராய். (க.०)

வளஞ்சேர்நன் னேத்திரமே வாணர்புகழ் குத்திரமே  
குணஞ்சேர்ச்சற் பாத்திரமே கோமணமே கண்வளராய். (க.१)

பாரதியே சுத்த பவித்திரபா சீரதியே  
மாரதியே சீரதிகம் வாய்ந்தமின்னே கண்வளராய். (க.२)

மன்பார்சோ லெவ்யுள் வருராம சாமியின்வாக்  
கின்பாகக் கேட்டுவக்கு மினங்குருங்கே கண்வளராய். (க.३)

ஆராரோ ஆராரோ ஆரணங்கே ஆராரோ  
பேராரு மெங்கன்தவப் பெண்மணியீய ஆராரோ,

பெண்பிள்ளைத் தாலாட்டு

மு ற் ஸி ற் றி.



சலமயம்.

தென்னினப் பிரவிலடங்களி காலேஸ் தமிழர்ப்பண்டிக

ப்ரஸ்மபூரீ மஹாமஹாபாந்தியாயர்

வே. சாமிநாதையரவர்கள்

இயற்றிய

அந்தியார்ச்சனம்

ஸ்ரீ ஏகநாயகர்

**த ட ல ட ட் ⑥.**

சீர்மலிந்து கல்வியொடு செல்லமுமேன் மேல்வைக்கு  
யேர்மலிந்து மாட விடைமாநுத நாயகரோ. (க)

எல்லாத் தலத்து மிடைமாநுதே மேலாமென்  
ஏல்லா மரித்தாட்ட கியம்பியருண் மாமலைபோ. (ங)

வாய்ந்த கமிலை வாடவா மருத்திழல்  
ஏய்ந்த வுழுமயோ டெமுந்தருளி வாழுரோ. (ஞ)

மாகா ரிருவினிடை வாடே யுருத்திரர்கள்  
ஏகா தரகு மிறைஞ்சவெளிப் பட்டவரோ. (ஈ)

மாறுவையான் பன்னூட்செய் மாதவங்கண் டன்னூண்முன்  
சோதிமகா லிங்கமாய்த் தோன்றியருள் சின்மயரோ. (ஒ)

தோனேயென் பார்தெளிந்து கொண்டாடு மாறுதவனீனத்  
தாடின பருச்சித்த தண்கருணை வாரிதியோ. (ஒ)

நாந மொருநடத்தின் கட்படிய மற்றதன்றன்  
ஆகம் பசும்பொன்னு வாக்கியரு ளாரமுதோ. (ஏ)

பணவரவம் பூனும் பரனேயென் ருண்ட  
கணபதிபு சிக்கக் கனிலு முதற்பொருளோ. (ஏ)

மாட்சி யுரோமசன்றன் மாதவங்கண் டன்னீனயோடு  
காட்சிகொடுத் தன்னுன் கவலை கடிந்தவரோ. (க)

இலங்கு கு.வழுணிவ னென் றுவரு மென்று  
நலங்கொ ளாவன்றவை நாடியுறை நாயகமோ. (க)

மண்ணீக்கொ டேலென்று மாவலிக்குச் சொற்றவன்றன்  
கண்ணீக் கொடுத்தவளைக் காத்தருளுங் கற்பகமோ. (கக)

இன்பகற்று பாவத் திடைப்பட்டோர் ஸுழகினவர்  
துஞ்பகற்று பூரத் துறையாடிஞ் சந்தரமோ. (கங)

சிமான் வரகுணப்பேர்த் தென்னவன்றன் காதவிழபக்  
கோமானீ கொள்ளெனவே கொண்டருணக் குன்றமோ. (கந)

அல்லார் களத்தா மருளென்பார் காதவித்த  
வெல்லா மருஞு மிடைமருத மார்க்கரும்போ. (கஈ)

தேனே சுவையமுதோ தித்திக்குஞ் செய்யகளி  
தானே யலைபயந்த தையலா ளாருமிரோ. (கட)

விடமாகத்தி மூன்றும் பெரும்பாலும் நீங்கி  
வரமலித்து மன்னுபிகர வாழும் செய் மாமலியோ. (க.ங.)

நீண்டு நாடில் புமிகார்ப் பிள்ளையார் சொங்கும்  
மலைக்கோவை கொண்டு மனமகிழ்ச்ச வள்ளலோ. (க.ங.)

வாய்மேலுக் கூறுகிறோர்கள் கைக்குழாடு மொன்று  
கயமீழுப் பேற்றுகு மாற்றுத்தின் தாமலியோ. (க.ங.)

தெய்வமில்லை பென்னுஞ் சித்டர்கால் வாய்மூடுக்  
செய்வரத ஞகியங்க தெய்வ சிகாமலியோ. (க.ங.)

நீதஞ்ச மென்றவர்க்கா நீதிகம லைத்தெருவிற்  
பாதஞ் சிவக்கப் பரவைமீன சென்றவரோ. (க.ங.)

விண்ணவரும் பாதலத்தின் மேபவரு மென்றுதையின்  
கண்ணவரு நந்தவுத்தைக் காதலிக்க வந்தவரோ. (க.ங.)

காவனங் காட்டுங் கடிமீனயிற் சுந்தரரை  
ஆவணங் காட்டி யடிமைகொண்ட வந்தனரோ. (க.ங.)

தி நந்தடிஜயப் போற்றிசெயுஞ் செல்வகரருஞ் கோலக்  
குஞ்சடியிலாண்ட குரவர் சிகாமலியோ. (க.ங.)

நந்தா வுலக நடுங்கா வனந்தசடையில்  
மந்தா சினினைய மனந்தமனை வாளலோ. (க.ங.)

மன்னுபிர்கள் யாவும் வயங்குவநா மென்பதைழுன்  
றென்னன் பிரம்படியாற் றேற்றுவித்த மெப்புப்பாருனோ. ()

கானங் தனில்விசுபன் சாண்டுபத் தாலடியுண்  
மணங் தவிர்ப்படையொன் நிந்தஞ்சு யெம்மானே. (க.ங.)

துக்கத் தமிழ்மொழியின் ஊப்பையெவ ரும்மறியச்  
சங்கப் புலவரினைத் தங்கியரு ஞைவலரோ. (உங்)

ரெபிரா வனவனைத் துங் தீர்த்தருஞ்சும் பொன்னி  
பயிரா வணத்துறையி லாடியரு ளங்கனரோ. (உங்)

ஆரா வழுதோ வருட்கடலோ வெம்முடைய  
தீராத நுன்பமெலாங் தீர்க்குஞ் சிவக்கொழுஷ்தோ. (உங்)

கருது மடியார் கலையெலாம் போக்கி  
மருத நிழலினினை வாழ்ந்தமுன் மாமல்லியே. (ஏ.ஒ.)

ஸ்ரீ ஏகநாயகர் தாலாட்டு

மு ற் தி ற் யி.



ஸ்ரீ சங்கரபகவத்பாதாயநம்:

ஸ்ரீமத்

பரமஹம்ஷ பரிவராஜாசார்யாவர்ய

ஸ்ரீமத் சங்கரபகவத்பாத ஸத்துருசவாமிகள் மீது

ஒடு சுவாமிகள் திருவாரூபன்பெற்று வினங்கிய

அர்சுதானந்த சுவாமிகள்

திருவாய்மலர்ந்தருளிப

## திருத்தாலாட் ⑥.

நாதியிற்காட்சி.

மகத்பரிடு ரணமயமாய் மகானந்த மாயில்சுந்  
சகத்துருசி சங்கரா சார்யனென்னுங் தற்பரனே. (१)

புதமய விடயமெலாம் புடைபெயர்க்கிட் டோடிம்வண்ணாடு  
சிதசர ணங்கிக்கத் தேடிவந்த தேசிகனே. (२)

இந்தியங்க ளெல்லா மிரியத் திருக்கரத்தாற்  
பந்தவிருட் பாசம் பறிக்கும் பழம்பொருளோ. (३)

புலனுதி கள்வழியிற் போகா தருக்கிருத்தி  
நலமா ராநுட்பார்வை நாட்டவந்த நாயகனே. (४)

வாயு விபக்கமில்லை வரவெடுப்போக் கற்றெறனையை  
மாயுமறி வோடுதங்க வகைமத்தருஞ் மற்புதலே. (ட)

கரண விகற்றமெலாங் கழலக் கருளைசெய்யுங்  
தருண மிள்ளத்தன்று தடுத்தானஞ் தாரகனே. (ஷ)

தந்துவங்க டம்மைத் தனித்தனியே விரித்துணர்த்திக்  
கித்தமய றண்ணீச் சேதிக்குஞ் சீபதியோ. (எ)

முத்தேகங் கட்டு ஸ்ரவா விலட்சணமாய்க்  
கத்தனிய மற்றிருக்குங் காட்சியாங் காரணனே. (அ)

அவத்தாத் திரய வனுருத் சாட்சியதாய்த்  
தவத்தாற் பெறும்பேறுப்ச் சார்கின்ற தன்மயனே. (ஏ)

ஜூந்துகோ சங்கடமை யணையா வெதிரேக  
வெந்தமா தேவோ விருக்காதி கண்முடிவோ. (கே)

தந்துவா நிதத் தனிப்பரமாய்த் தற்சொருபத்  
தொத்தோ வியம்போ லொவிர்கின்ற வொண்மயனே. (கக)

சிவேஸர சகத்தின் றிமிரமெலாங் தீர்த்தருஞ்  
தேவாங் தினகரண்போற் றிகழ்தருசின் மாத்திரனே. (க.க)

திரிசியங்க டாமாய்த் திரியா தெனதுளத்தி  
ஸரிசியற்றிக் காக்கு மருளார்க்க வாரியனே. (க.க.)

நானிவளைன் றுன்னும னடுவா யிலங்குறவே  
தாணமரு னிலையிதெனச் சாற்றுஞ் சகத்தருவோ. (க.ஏ)

மாயை யனித்தையெலா மாண்டலழி காணும  
ஓலாயும் படியருவி லொன்றவைக்கு முத்தமனே. (க.தி)

சுத்தாக்கி தாமெவைக்குரு தண்ணூறுங்செப் தாண்டருந்து  
சித்தாகி யானந்தச் செல்வமாஞ் சிற்கன்னேனு. (க.ஈ)

பெத்தமுத்தி காலத்தும் பிரியா ஏழிஸ்க்குவிரா  
நித்தகத்த புத்தமுத்த நின்மல நித்துக்கீனு. (க.ஈ)

துவிதப் பிழையறுக்கத் துரங்கட்டி பொன்றுக்கி  
விவிதச்சங் கற்பமெலாம் வேரறங்செய் வித்தகமீனு. (க.ஈ)

துவிதாத் துவிதக் கேடாங்றுவா னக்தவெள்ளக்  
சுவையா ரமுதமுண்டு சொக்கவரு டெமைபனேனு. (க.ஈ)

என்னையதித் தெழுந்த வின்பாப் பெருக்கோவின்  
றன்னையெனக் கலித்த சமரசாட் சாத்பரனே. (க.உ)

இல்வண்ணங் தாலாட்டு மெம்போ வியர்கடமைக்  
கவுவுமல விருஷ்ரக் கதிர்பரப்புங் கருணையனே. (க.உ)

ப்ரஹ்மார்ப்பணம்.



## திருத்தாலாட்டு

மு ற் றி ற் யு.



சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

சோழச் சிற்றம்பலநாடுகள்

# தாலாட் ④.

[இஃது அவர் சின்யர் அருளிச்சேய்தது.]

உலகுகுழ் மெய்கண்டா னுண்மைஞா ஒகரத்தின்  
பலனுணர்ந்த சிற்றம் பலநாடுத் தேசிகனே. (ஏ)

வாயே மலை வரைபற்ற வோருரைபா  
ஞீயோ ஜன்று நிலைமை யளித்தானே. (ஒ)

தெய்வீச் சாதிச் சிவாலயங்கள் கைதொழி நு  
மெய்வருந்தா தப்பாஞ் நானென்ற வேதியனே. (ஃ)

கையில்விரத் லேபாமல் கண்சிமிட்டி சோகாம  
லைபழுளத் தாக்காம லாண்டபரி பூரணானே. (ஈ)

பட்டினி விட்டுப் பலநாள் வருந்தாமே  
விட்ட மெனக்கு முனக்குமென்ற யிசரனே. (உ)

கோயில்வலம் வந்துபத கோகணகம் வாடாதே  
கேவலருள் வெள்ளம் நிறைவித்த வாண்டகையோ. (ஊ)

பேராதர வாகப் பேரறிவு போதித்த  
சிராசைச் சிற்றம் பலங்கள் தேசிகனே.

(ஏ)

பீயறிவா னக்தனு ஸாமிதனை நீக்கியதே  
காயவறி வெங்கருளார் காட்டுங் கருணையனே.

(ஒ)

கள்ளனூரு மூன்றுங் கனற்றரமு ஸமம்முங்கு  
மண்ணவர்க்குங் கானு வகையொளித்து வந்தானே.

(க)

தாக்கம் படித்துத் தலைவெட்டுத் துக் கொள்ளுவதைக்  
கற்கவினை யாதருளைக் காட்டுங் சந்தையனே.

(கு)

கைம்மா யு பேரதமறக் காசினியோர் நூலைவிட்டு  
நம்மானை கும்மா வி நுவெங்ற ராயக்போ.

(கு)

லூம்மலமு யெங்கதாழிலு மான்மாவு ஸமயறியும்  
பொப்பயல்வே யென்றிதனைப் போதித்த புண்ணியனே. (கு)

போன வழியெல்லாம் போகா தொடியெரிது  
தானவனுக் கும்பெருவும் தாத் தவபபயனே.

(ங)

பார்க்கிற் குகமதுவாய்ப் பாரா விடி தூலகா  
பார்க்கு மனப்பறிய வான்த வாட்தியோ.

(ங)

அஞ்சமலத் தாலு மழிவா யிருந்தவெளை  
அஞ்சமல நிக்கி யழியாமல் வைத்தானே.

(கு)

பேதப் படுத்தல் பிராந்திக்கவே மும்மலமும்  
வேதப் பொருண்முடிவே நீயெங்ற வேதியனே.

(கு)

சீர்புறவ மேஜைத் திகழு மென்னள்  
மூரதுவாய்க் கொண்டிருஷ்டே யென்னைபொழுத்தானே. (கு)

சேர்வையாங் நொன்டாரிட்டான் ரேநும் பவக்கடலைப்  
பார்வையான் மாற்றிப் பதியாக்கி வைத்தானேன். (கா)

பதிக்குப் பதியாய்ப் பரத்துக்குப் பப்பாய்  
விதிக்கும் விதியாய் விதிக்கும் பெருமானே. (கங)

நேவர் முனிவர் சித்தாங்தத் தோர்மறையோர்  
மூவரவர்க் கப்பாலு ஏவா முழுமுதலோ. (கு)

எங்கெங்குந் தானுகி யென்போ லுருக்கொண்டு  
மங்கும் பிறவிதலை மாற்றுவந்த வள்ளலோ. (கஷ)

தாலோ வனங்கத் தலையாம் பதங்கொடுக்கும்  
வேலைகர்க்க சிற்றம் பஸாடி வித்தகனே. (க க)

காண்றி கரியானே கண்மூண் றுடையானே  
தானுவோ சங்கரனே சுச்சிதா னந்தனே. (கங)

மேலுக்கு மேலாய் விருப்பாய் வெடுப்பாக  
நாலுக்குஞ் காண்பரிய நுண்ணியனே வையாங். (கஷ)

சொன்னு கமத்துஞ் சுருதிக்கு மெட்டாத  
தன்னு தனமெனக்குத் தந்த தனிச்சுடரோ. (கு)

ஆலயங்கள் தேடி யலையாதே யுன்னிடத்தே  
சாலாந்த் காதிருப்போஞ் சத்தியமீ தென்றுரோ. (கங)

மானங் குலைக்கு மதியழிந்து நான்கெட்டால்  
நானென்று நீயென் றிசண்டில்லை யென்றுரோ. (கன)

பேறிழ வின்பம் பினிழுப்புச் சாக்காடென்  
இறுங் கருவி லஜமத்துனக் கென்றுரோ. (க அ)

ஏதி மத்துத்தரவுஞ் சமய மத்துத்தரவுஞ்  
கோதிலா ஞானத்தைக் கூடவாயி தென்று ரோ. (ஏ.க)

கேட்டுவாய்வர்கள்தொழிழும் கேட்டுவானந் தன்மைப்பால்  
நாட்டங்களே வைக்கினை நந்திவமே யென்றுமீரா. (ஏ.ஏ)

உ வாயு முனிந் வானமு முணம்வங்  
கபை மிலன்றிப் போதத்தாற் கானாவி தென்றுமீரா. (ஏ.ஏ)

உவ்வார்க்குந் கண்டதாப்க் கானைக்குக் காரைதாப்க்  
கொண்டாப்க்குக் கொண்ட குபிபாக தீவ்ருமீரா. (ஏ.ஏ)

அவ்வார்க்கு பூரணமா யப்பாலைக் கப்பாலாப்க்  
கொண்டிமுடிப் கொண்டறியாக் கொற்றவளைச் சொன்னுரா.

எல்லா வழிரு மென்துருதேவ யென்றுவரத்து  
உல்லா மிங்குத்தில் குத்தாலைச் சொன்னுரா. (ஏ.ஏ)

கவ்ன வழியெல்லாக் குமலவழித் தீருட்டி.  
யுள்ள மழுக்கறுத்த வொண்டபொருளைச் சொன்னுரா. (ஏ.ஏ)

முத்துப்பரு முவழிரு முப்பாழுங் காட்டியெளை  
யத்துவித மாக்கு யருளுருவைச் சொன்னுரா. (ஏ.ஏ)

ஆனுபீப் பெண்ணு யலிபா யதல்லவாப்து  
நோனுத் துணையான சோநியெளைச் சொன்னுரா. (ஏ.ஏ)

ஒப்பிவா ஞான வருவே யுருவாகி  
முப்புரத்தைச் சுட்டழித்த முக்கணைெளைச் சொன்னுரா. ()

உண்டி யுறக்க மொழியாப் பினிமுப்புக்  
கொண்டு மகிழ்ந்த குணக்கடலைச் சொன்னுரா. (ஏ.ஏ)

மேலாங் திணையிரண்டாம் மெய்யா யுயிர்க்குரிராம்  
நாலாம் பராபரமாம் நாயகனீச் சொன்னுரார். (୧୦)

உள்ளங்கண்ட வெல்லா மொன்றுகி நின்றவோளி  
யுள்ளங் குதிகொண் டொருமுதலாய் நின்றுபோ. (୧୧)

செய்வினைக் கொல்லாங் திருவினைகள் தாமாக்க  
யுய்யவெளை யாண்டருஞ் மூத்தமைனைச் சொன்னுரார். (୧୨)

வன்னம் புவனம்வருங் தத்துவிதமாங் கலைபென்  
துவன் ஹுமிட மென்னிடமென் துற்றுரைச் சொன்னுரார். ()

அண்டரின்ட மூள்ள மருஞ்ஞருவே கோயிலெனக்  
கொண்டிடாருவ ரும்மறியாக் கொற்றவெளைச் சொன்னுரார்.()

இன்னவடி விண்ணநிற பின்னபடி யென்றறியா  
துவன் ஹு மிடத்தி லுதித்தானைச் சொன்னுரார். (୧୪)

பார்த்து சிலைத்தும் பரிசித்தும் பாவைத்து  
தேத்துவினை வைக்கொடித்த வெங்கோனைச் சொன்னுரார். ()

கிங்கையிலுற் றுர்க்குஞ் சிலோக வீட்டித்துப்  
பஞ்ச மகற்றும் பராபரனைச் சொன்னுரார். (୧୫)

பேதாகி பேதமாய்ப் பேரறிவா மோருஞ்சேயே  
யாதார மாகுமென்ற வற்புதனைச் சொன்னுரார். (୧୬)

ஏன் றுவினை கண்டார்க்கு முற்றுங் கெடவகற்றித்  
தோன்றுவினை மாற்றுஞ் சுகோதயமே கண்வளரீர். (୧୭)

மெய்ஞ்ஞானக் கண்வளர மெய்கண்டான் மெய்வளர  
வஞ்ஞானக் கண்ணகற்று மையர்திருக் கண்வளரீர். (୧୮)

சுத்து மசுத்தஞ் சுகமசுக மானந்த  
சித்த மதித்தமென நின்றுரோ கணவளரீர். (இக)

முத்தொழிலாற் செப்த முறையுலகே லாம்வளர  
வத்தரே சிராசை யையரே கணவளரீர். (இ.ஒ.)

வையம் வளர மறையோர் தொழில்வளர  
மெய்யும் வளரவருள் மேகமே கணவளரீர். (இ.கு.)

சொல்லுக் கடங்காக் சுகாதித மெய்ப்பொருளே  
யல்ல லஹுத்தாண்ட வாதியே கணவளரீர். (இ.ஏ.)

இன்ப மிரண்டு மியற்றியதற் கின்பழுமா  
யன்டு நிறைந்த வருட்கடலே கணவளரீர். (இ.இ.)

சமையத்தில் வீழாமற் றற்பரத்தி லாழாம  
லைமயக் கருணைதந்த வாதியே கணவளரீர். (இ.ஏ.)

சக்திமல மைந்துங் தருவதுநாம் போக்குதல்நா  
முத்தியுநா மென்ற முழுமுதலே கணவளரீர். (இ.ஏ.)

கிழுலகு முற்றுங் கிளரொளியாய் நின்றபதம்  
வாழுவதி யேன்முன்னே வருந்த நடந்தாரோ. (இ.ஏ.)

வேதாவி மாலும் விளம்புதற்கு மெட்டாத  
போதானங் தச்சொருபப் புண்ணியந் யென்றுரோ. (இ.க)

கண்ணுலுங் காணுக் கருத்துக்கு மெட்டாதா  
யுண்ணுடி லுண்ணுடு முத்தமரே கணவளரீர். (க.ஏ.)

ஓங்காரத் துள்ளெளியில் னுள்ளே தலைக்காட்டு  
நீங்காமற் றாங்கருவத்த நிட்களனுர் வாழியரோ. (க.க)

சித்தாந்த சித்த விகற்பாமது ஸ்ரவுடல்  
முத்தனு மென்ற முழுமுதலே கண்வளரீர். (கா. 2)

ஒன்றிரண்டு மூன்றற் கூருநாலோ வைந்தொன்பா  
னின்றதெல்லாங் தானுகி நின்றுரே கண்வளரீர். (கா. 3)

சீகாழிச் சிற்றம்பலநாடிகள் தாலாட்டு

மு ற் டி ற் ய.



சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

மஹாவித்வான் காஞ்சிபுரம்

சபாபதி முதலியாரவர்களியற்றிய

**திருஞானசம்பந்தசுவாமிகள்**

**திருத்தாலாட் ⑥.**

காப்பு.

சீரார்சம் பந்தார்மேல் சிறந்திடுதா லாட்டுரைக்கக்  
காரார்கல் யானைமுகக் கணபதிதாள் காப்பாமே.

**நால்.**

சிவபாத விருதயர்முன் செய்யு மருந்தவத்தால்  
புனிமீது காழியினில் போந்தருஞ் தேசிகனே. (க)

பண்ணின் மிகுமன்னை பகவதியார் தங்கரத்தில்  
நண்பி ஞெடுவளர்ந்த நல்ல தவக்கொழுங்தோ. (க)

தீர்த்தக் கரையின்முக்கண் செல்வரோடு போந்துமைகண்  
பார்த்தருஞ் மெய்ஞ்ஞானப் பாலுண்ட தேசிகனே. (ங)

எம்பந்த மெல்லாம் ஈடுறுக்க வந்தருஞம்  
சம்பந்த னென்னும்பேர் தாங்குங் குருபரனே. (ங)

தந்தைகண்டு கேட்கத் தனிவிரலாற் சுட்டியிவர்  
தந்ததெனத் தோடுடைய தண்மொழிசொல் வியகுருவோ ()

கோலக்கா விற்றிருக்கை ஹெட்டியிசை பாடமகிழ்  
நீலமிடற் றுங்றுளம் நீட்டப் பெறுமணியோ. (க)

முத்துச் சிகிகை முதலான சின்னமெல்லாம்  
அத்த னரத்துறையான் அளிக்கப் பெறுமணியோ. (ஏ)

உபநயஞ்செய் தாரணங்தந் தோமென் னும் வேதியர்க்குச்  
சுபமொழியான் மறையாவும் சொல்லியருண்மெய்க்குருவோ.

பாச்சிலாச் சிராமத்தோர் பார்த்திபனுர் தம்மகட்கு  
வாப்ச்ச முயலகனேய் மாற்று மருமருந்தோ. (க)

அவ்வினைக்கிவ் விளையென்னுங் அருள்சேர் திருமொழியால்  
எவ்வமிகு வெம்மைநோய் சுட்டித்த தெள்ளமுதோ. (கு)

பட்டாச் சுரத்தரனூர் பந்தருஞும் வெண்முத்துக்  
கட்டாரும் பந்தர் கனிப்பாய்ப் பெறுமணியோ. (கக)

தந்தைமகஞ் செய்வதற்குத் தருக்கினரா வடிதுறையில்  
முந்தையுல வாக்கீழிகொள் மூவா வருட்கணியோ. (கக)

நீலகண்ட யாழ்ப்பாணர் நின்றுவிண் ணப்பஞ்செய்யக்  
கோலவிசை யாழ்மூரி குறுமறை வித்தகனே. (கக)

திருமருக விற்சேரங்தோர் செட்டிமக னுற்றவிடம்  
அருகி யழிய அருளமுத மீந்தலனே. (கச)

திருவிழி மிழலையினில் கிவனுர்பொற் காசருளப்  
பெருமயூடன் கொண்டருஞும் பிஞ்சூசனுர் தம்மகனே. ()

வாசியுற்ற தென் றழையோர் வாய்மொழிகேட் டுப்பின்னும்  
வாசித் திருப்பாடி மகிழ்ந்த குடியிருப்பே.

(த.ஈ.)

மறைக்காட்டிற் சொல்லரசை மறையடைத்த திருக்கதவம்  
திறக்கும்வகை பாடுமெனச் செப்புங் தவக்கொழுங்கோ.

(க.க.)

சதுரம் மறையென்னும் சந்தனிசை யோதியெழில்  
முதிருங் கதவடைக்க முன்னுகவு ஸியர்வேங்கோ.

(க.ஈ.)

தனரினவென் ரேயோதித் தாண்டகவேங் தோடுமிகு  
வனமருவு வாய்மூர்வாழ் வள்ளலருள் பெறுங்கியோ.

(க.க.)

பாண்டிகா டெங்குமமன் பரவிய தென்னக்கேட்டு  
நீண்டசமன் காடழிக்க நீலுசினைங் தெழுமரசோ.

(உ.க.)

நாளொடுகோ எழியார்க்கு நல்லவென்றியா வருமுணரக்  
கோளறுசிரிப் பதிகவிசை கூறுதமி மூகருபோ.

(உ.க.)

ஆலவாய் கண்டுமங்கை யர்க்கரசி யென்னுமிசைக்  
கோலமிகு பதிகம் கூறிப் பணிகுருவோ.

(உ.க.)

வெஞ்சமணர் தாமடத்தில் மீதுசெந்தி யிடவெகுண்டு  
பஞ்சவீணப் பற்றும்வகை பாடியசின் மயவொளியோ.

(உ.ங.)

தென்னவீனப் பற்றும்வெம்மைத் தீயினி தீரவருள்  
துன்னித் திருநீறு தொட்டருண்ணா னக்கன்றே.

(உ.க.)

வாதுமேற் கொண்டெரியில் வைத்ததிரு வேடவெழுன்  
கோதகலக் காட்டியிசை கொள்ளுங் தவக்கொழுங்கோ.

(உ.ஞ.)

வாழ்கவங் தணரென்னும் வாய்க்கைமத் திருப்பதிகம்  
விழுகங்கை நேர்க்கைப் பேமேலதீர விடுங்கோ.

(உ.ங.)

அங்குதியிலிட்டவே டதிவிரைவு தாச்செல்ல  
வன்னியுமத் தழும்பாடி மறிக்குங் குணமணியோ. (உள்)

வேந்தனுமோங்குகவென்னும்மெய்மொழியாற்றென்னவற்கு  
வாய்ந்த கூணீங்கி மகிழு வருள்க்குருவோ. (உழ)

அன்பர் குலச்சிறையார் அமைத்த கழுமரத்தில்  
புஞ்சமண ரேஹவரும் புறச்சமயக் கோளரியோ. (உசு)

கொட்டமே கமழுமெனும் கோலவிசயோதியன்பர்  
இட்டமொடு தோணியினில் ஏறவரு மெய்க்குருவோ. (நு)

வந்தெதிர்த்த புத்தாந்தி மாஞ்சும்வகை யவன் றலையில்  
ஈந்து மிடவீழு உரைத்தார்க் குமிர்த்துணையோ. (நக)

வாழுசெய்ஞ்சா ஸிப்புத்தன் வாயடங்கிச் சிலநெறிக்குள்  
போதமலர்க் கண்ணமுதம் பொழியு மருணிதியோ. (நஷ)

அரும்புமாண் பணிகாய்க்க அத்தார்த்திரு வோத்துரில்  
குரும்பையாண் பணியென்னக் கூறுமிசைக் கற்பகமோ. (நங)

மட்டிட்ட புன்னையெலும் வாய்மொழியங்க் மயிலையினில்  
அட்டிடெவள்ளெலும்பொருபெண்ணைக்கவருடன்னளியோ

நல்லுரப் பெருமணாத்தில் நம்பர்த்திரு வழிநிழற்கீழ்  
நல்லன்ப சொடுஞ்சேர்மெய் ஞானச் சுகோதயனே. (நஞ)

சாத்தமங்கை நிலங்ககர் சந்தஞ்சிங் திக்கவரும்  
பூத்தமலர்த் தாமரைத்தார் புணியுங் திருப்புயனே. (நஞ)

என் துழுல வாக்காழி யேயுங் கணாதர்  
நன்றருச்சித் தேத்தியின்பம் நண்ணவருங் காரணனே. (நஞ)

கண்ணுடைய வள்ளலெனும் கருமுகின்மெய்ஞ் ஞானாநீர்  
உண்ணப் பெருகியனக் கொண்ண வருட்கட்டோ. (ந.ஏ)

நன்றுதி தென்றறியா நாயேன் விளையிருளில்  
துன்றியலை யாதருளத் தோன்றுங் தினகரனே. (ந.ஏ)

ஊன்னவன்பாற் ரூலாட்டி யவர்களு மின்பழுறத்  
தூன்னியரு ஞங்காழித் தூயகவு ஸியர்வேந்தே. (ஈ.ஏ)

வாழிசிவம் வாழிமறை வாழியறம் வாழிசைவம்  
வாழிநீ றஞ்செழுக்தும் வாழியடி யவர்வாழி. (ச.ஏ)

திருஞானசம்பந்தகவாமிகள்

திருத்தாலாட்டு

முற் றி ற் று.

—

தாலாட்டுப் பிரபந்தம்

முற்றுப்பெற்றது.





Ripon Press.

